Subscriptions:

Inland Rs. 15-00 per year

Foreign Rs. 20-00

Single copy 40 cts. (including postage)

Advertisement : On application

In Memoriam: Rs. 12-50 per insertion ((within 4 inches)

Order Nist Rs. 15-00 for two insertions Registered as a Newspaper

(Established 1841)

Published Every Friday

Vol. 128.

JAFFNA, FRIDAY, FEBRUARY 2ND, 1968.

உதய தாரலகை 💆

No 5

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Notice

Please Aggress 1

- (1) All Editorial matter (excluding news) for the English pages) to 1 The Editor. The Morning Star. Vaddukoddai.
- (2) All news to the News Editor Vaddukoddai.
- (3) All Editorial matter for the Tamil pages to: The Tamil Editor, The Morning Star, Parsonage, Alaveddy.
- (4) All Business correspondence re Advertisements and Subs-criptions and all remittances to t

The Manager, The Morning Star — A. Kadirgamar, Esq. College Lane, Vaddukoddai.

Calendar of Events

February 4: Foreign Missions Sunday, C. S I.

February 6: Ceylon - America Society Reception at Triumer Hall at 6 p. m.

February 7 — 10:

'Osmp Farthest Out' by Roland
Brown and Marcia Brown at
the Christa Seva Ashram.

Hospital Sanday, Special Service at the C. S. I. Church, Manipay, at 5 p. m. February 11:

. NEW PRINCIPAL FOR THE CO - OPERATIVE TRAINING SCHOOL

Mr. K. Paramothsyan, B. A. (Ceylon), Dip. in Ed. (Ceylon and London), till recently of the staff of St. John's College, Jaffan. has seemed the Principalship of the Co-operative Training School, Jaffan.

ATTENDING THE E. A. C. C. CONFERENÇE AT BANGKOK

Mrs. A. J. C. Salvaratosm, wife of the Rev. A. J. C. Selvaratosm, Warlen of St. Thomas Gollege, Mount Lavint, and Chaltman of the East Asian words Conference, is also steading from Ceylon the Conference of the E. A. C. C., now bing held in Baogkok.

NEWS OF FRIENDS ABROAD

NEWS OF FRIENDS ABROAD

Mr. Valentine Daniel, recently
in the Jaffua College School Department, writes from 140 Lukeview
Ave Havernill - Massenbests, that in
his Christmas vacation he had dinurat Framingham, Massenbest, that in
his can bline staff, at the home
of Dr. M. D. Daniel and his wife.
Mr. Daniel, a nephew of Mr. Vethaparamen of Vaddukol'dat, and a sonin-law of the Rev. and Mrs.
J. T. M. Handy of Kopy is another
Old Boy of Jaffua College, currenty at the Frimate Research Center
of Harvard Medical School.

Valentine reports that he spent a week over Christmas with the Pilgrim Fellowship (young people group) of a Church in Chester-field, Western Massachusetts.

VISITS OF DISTINGUISHED EDUCATIONIST AND THEATRICAL DIRECTOR

THEATRICAL DIRECTOR

The British Council is eponsorthe visits of two distinguished
some to Ceylon early next months
selfet is Dr. Majorie Heeves,
distinguished education and addisonable in the selfdiseard historiasean the 6th and
hof. Fabruary. Among her
segments are two lectures: onrith on "Archaeology and Legend",
der the asspices of the Claristal
sociation of Ceylon and the
zer on the 12th on "Problems
Higher Education and the Edulono of Women", ander the
spices of the Ceylon Federation
Chiteraity Women Such these
is be in Colombo.

The second visitor is Mr. Peter. Potter, the emisen theatrical Director. He will be visiting Ceylon for about one month bediening from the 7th February He will be conducting workshops Mr. Brian Freeland, William Freeland, William Commission of the February Production, is also expected about the sems time as Mr. Potter and will be directing the backting aspects of the workshops.

RETURNING TO CEYLON

Notice has been received that on January 9, 1985, "the Executive Cabinet of the U. O. B. W. M., authorised Miss Dorothy G. Appleby (Ceylon) to return to the 16°d, The return is in response to the request of the Jaffan Bloeses for work in the Murusmuttal Clinic". She should be arriving at the epd of February.

PERSONAL

PERSONAL

- Mr. E. S. Appadiral Deputy
Secretary. Emplyers' Febration.
Who left the island in December
to attend the I. L. O. Conference
tepresenting the Emplyors' Fedetailon, returned to the blind
last week. After the Conference he
had been visiting England, the
Kong and Supplying In Consended
he speat some time with his
brother, Mr. E. R. Appadural, who
is a Lacturer at the Toronto University.

Mr. Vijayaratnam Canagasabal, Assistant Commissioner, Co operative Department, has been francierred to Jaffan. He is the second and the lare Mudr. and Mrs. V. Bodd, Malpag.

An Appreciation

THE LATE MR. J. T. R. PERINPANAYAGAM

On the 6th January, 1968, James Thursiaiyah Roberts Perinanangagam entered into the fuller life of Everlasting Bliss. His call came when he was holidaying in England with his wife in the house of their eldest son, Dr. Mahendran Perinpanayagam, in Kent. He was richly blessed in life and had attained the Psaimist's span of three score years and ten. The late Mr. Perinpanayagam halled from a distinguished and respected Tamil Christian family in Jafina. His father was the late Roberts Vetbavanam Perinpanayagam. His mother was a descendant of the equally well-known Hensman family.

After his school education at St. John's College, Jaffns, where he excelled in studies and sports, he became a tescher in his 'teens'. Shortly after that he entered the Government Training College, Colombo, and qualified as a First Class Trained Teacher. Thereafter for 50 years and more he lived a very full and useful life, which was filled with sacrificial service for others. He had a unique combination of gifts, both mental and spiritual, and greatly influenced many generations of students, who owe their positions in life today to his indefatigable zeal and unremitting labours as a teacher. He was always chary of praise, but prodigal of counsel. To be in his company was always a pleasure, a privilege and an inspiration. His knowledge of men and matters was deep and profound. He gave his best attention to every problem, whether big or small. One could count on his sympathy and rely on his advice which he cheerfully gave whenever one asked for it. He did not tolerate careless or slipshod work, Whatever he did had the hallmark of quality. One could see that the secret of his success in life and the happiness he found in it were due to the deep and abiding faith he had in his Lord Jesous Christ, His happiness was catching and his humour and gaiety were infectious, He could set a whole company laughing helplessly with his anecodoes, told in his own inimitable manner, Lughter, it is said, is the tangible evidence of courage, Mr. Perinpunayagam was a very courageous man. He expected great things from God, and attempted great things for God with a cheerful heart. He established a democracy of hard study, fun, games and laughter in the school. Unobtrasively, he knew how to give friendly advice, instruction and guidance to the teachers and pupils and also knew how to draw the best out of them. They in turn loved him and his dear wife. Two stories about them must be told.

stories about them must be told.

When he was a young teacher at Trinity College, Kandy, he was attracted, late one night, by cries of distress from men and boys. Oa rusbing up, he found that a boy had fallen into a deep well. No one was trying to do anything to help. Mr. Perinpanayagam, without a moment's hesitation, pulled off his clothes, and although, not a swimmer, jumped into the well. Being a tall man, he just managed to keep his head above water, while holding the boy aloft in his arms, till some people let down a rope and pulled the boy to safety.

His wife was a worthy help-

His wife was a worthy belp-mate to him, When Mr. Perinpa-nayagam was at Bandarawela, a

boarder was bitten by a vipar.
Mrs. Periopanayagam promptly
applied her mouth to the wound
and sucked out the poison.
There are many other deeds of
this kind which can be mentioned,
but space will not permit this,
Mr. and Mrs. Perinpunyagam
cared for, nourished and unrtured
the boys, who were entrusted
to them, with great devotion and
affection.

He was par excellence a teacher. As an administrator, he was the equal of the best.

His great qualities of head and heart were seen by all who came into contact with him during the long period of time when he served as a teacher at St. John's College, Jaffns, Trinity College, Kandy, Royal College, Colombo, as Headmaster of Royal College Branch, Bandarawela, during the war years and finally as Headmaster of St. Thoms's Preparatory School, Kollupitiya, where he served for 15 years.

He set up high standards of teaching and learning in every school where he worked. In Kolluptitya the magnificent hall, the class rooms, the administration block, the beautiful Chapel and the other buddings were put up during his sitewardship. They were literally the result of his hard work and prayers. He was virtually the planner, the architect and the builder.

st. Thomas Preparatory School, in particular, therefore, can be said to be largely his creation and will always bear the impress of his kindly personality. Thomas Carlyle has said "history is the essence of innumerable biographies". The history of St. Thomas Preparatory School is certainly that. But mostly it is the story of the complete dedication and self-less service of its beloved Headmister J. T. R. Perinpanayagam.

Mr. Perinpanayagam actively participated in the work of the Bible Society, the Colombo Y. M. C. A. and many other organisations, too numerous to meution. He was an active charchman and helped the Church of Ceylon in many capacities. He also supported the other churches. His first love was St. John's College, Jaffaa, and it always occupied a warmplace in his heart. He was the President of its O. B. A. Colombo Branch and worked hard to maintain it as a private non-feeslevying school.

As a husband, parent and friend, Mr. Perinpunyagam's life was a model for others to follow. He had an affectionate nature and was humble and courteons at all times, to everybody big or small, old or young. The large concourse of people who attended his funeral in Colombo, which included the Governor General, Ministers of State, Judges, Heads of Departments, Principals of Schools and teachers, Doctors, Lawyers, parents, pupils,—present and past, bore ample testimony to the high esteem in which he was held and the love and regard they had for him.

However, it has been said that it is not the verdict of public opinion, but the verdict of God that settles destiny. I have no doubt that, when our dear friend and loved one entered the Eternal Presence, he was welcomed with the words - "Well done, thou good and faithful servant ... enter into the joy of Thy Lord".

A Service of Thanksgiving for the life and work of the late Mr. Peringanayagam is to be held at Christ Charch, Galle Face, Colombo on 6.2, 68 at 9.30 a. m., The Rt.

The Late Mr. C. Coomaraswamy

The death that occurred last week in Colombo of Mr. C. Coomaraswamy has removed from the country not merely a leading member of the Tamil community but also one of its community but also one of the most distinguished citizens. He was, as described by Senator Obeyasekere when speaking on the vote of condolence on his death vote of condolence on his death before the Senate, an extremely versatile person and served with rare distinction in all spheres. He was, first of all, a distinguish* ed Civil Servant, Eatering the Civil Service in 1910, at the age of 23, (before that he was a clerical servant) he filled most acceptably several impor-tant positions for a period of tant positions for a period of 37 years, Some of the positions he held were: those of the Da-puty Commissioner of Stamps, the Acting Registrar General, the first Registrar of Motor Cars (responsible for organising the Motor Commissioner's Department), the Government Agent of the Uva and the Northern Provinces, and the District Judge of Kurunegala and Jaffna. In these and all other positions he was found to be an extremely able and efficient administrator-

When he retired in 1947, he was made a Senator by the late Mr. D. S. Senanayake, the then Prime Minister. His nomination into the first Senate was welcomed generally as one conforming to the intentions of the Constitution, Unfortunately his service on the Senate was limited only to two years. In 1949 he was appointed the High Commissioner for Ceylon in India. The five years he spent in New Delbi were rather eventful years. It fell to his lot to handle the explosive situation created by the adoption of the Indian and Pakistain Citizenship Act by Ceylon's Parliament. He had to explain to India the ressons behind the passing of that Act, He emphasised: "Ours is a small country with a population of over S million which is expanding, But India has nothing to fear about Ceylon's attitude towards her." The manner in which he thus acquitted himself as a diplomat left nothing to be desired.

He was a trusted leader of the Tamil community and worked hard for the opening of the Hinda temples to the depressed classes. He was President of the Board of Directors of Jaffna Hinda Collega. Hindu College.

Never a demagogue out for cheap popularity, he was noted for the soundness of his opinions and clarity of outlook One thing that distressed him was the feeling of suspicion and animosity that marred the relations between the Sinhalese and the Tamila. During the tragic days of the communal troubles in 1955, it was in his house and under his direction that a circular letter to the Sinhalese from the Tamila was drafted, explaining to them the real grievances of the Tamil community. Minister Thruchelyam very aptly called him the other day in the Seante as one symbolising the unity between communities,

One 6. 2. 65 at 9. 30 a. m. The Rt. Rev. Distribution of C. 2. 65 at 9. 30 a. m. The Rt. Bey. Distribution of Victoria Control of Convictions, at the Convention of Convictions at the Convention of C

HIS SMILE

CHRAIN

What is the Grace of God theologians talk so much about? They make the whole thing seem mysterious. What is God's Grace, but just His smile, Welcoming us into His close embrace?

The smile of God to greet men as they run their race, The smile of God to wipe the dust from off my face, The smile of God when I am in disgrace, This is Goa's grace.

The smile of God behind his frown, when I do-wrong, The smile of God which shines through His rebuke, The smile of God when life, when sin, when self This is God's Grace. defeats my life.

Bryan de Kretser

WEDDINGS

WEDDINGS

The martiage was solemnised at the C. S. I. Church, Chava-kachchei, on Saturday, the 27th January, at 4.39 p.m. of Mr. George T. Vaithinathan, son of Mr. and Mrs. C. Thuraiappah of Araly North, and Miss Christobel Satkunathew Navastanam, daughter of Mr. G. Y. Navastanam, of Station Lane, Chavakashcherl, and the late Mrs. Navastanam. The Rev. A. C. Thambiraja officiated at the solemnisation, assisted by the Revds. R. S. Jeyssingam and N. Kathira velu. Following the church ceremony, the bride's father held a reception at the Drieberg College quadrangie, The bride is a grand-daughter of the late Kev. E. K. Yesuthanan.

of the late Rev. E. R. Yesuthasan.

The wedding took place on
Monday, the 28th January, at 4-30
p. m. at the St. James Church,
Nallur, of Dr. S. Mabesan, Leaturer
In Dental Surgery at the University of Ce lon. Perudenlya and son
of Mr. and Mrs. S. R Sionathural
of Nunavil West, and Miss Sulachana Mathiaparanom Arastatoam,
daughter of Mr. and Mrs. S. J.
Arasaratnam of Navalar Road, Jaffoat
The Rev. R. H. Hoole officiated
at the soleumisation, and the Rev.
R. Cumarasany preached the
homily. A reception was held at
the bridle's residence after the
soleumisation.

FOR SALE

At Uduvil—ideal building blooks bordering Maruthansmadam-Mani-pay Road—midway Uduvil Girls' and Ramanathan Colleges.

E. R. Joseph, 25, Rakka Road, Chundikuli,

TAMIL SCRIPTURE READERS

These books are now available. A chauge should be noted, i. e, Book III will serve Standards 3 and 4, Book IV Standard 5 and 7. Book V Standards 6 and 7. Book VIII for use in the J.S. C. is not yet available owing to changes in the N.C.C. syllabus. Further notice will be gives. In the mean time one is advised to use the old Book VIII,

Some copies of Book I are still available at Cts. 50,

Book 11 - Re 1/25 S d. 2, 92 pages

Book III — Rs. 2/60 Std. 3 and 4, 180 pages Book IV — Rs. 2/50 Std. 5, 100 pages

Book V - Rs. 3/50 Std. 6 and 7, 150 pages

Orders for more than 10 copies of each of these books are available at 15 % discount.

All orders and payments exclusively to: Mr. C. B. BAYNOK, Vaddukoddai, Orders can be executed only after payment.

HOSPITAL SUNDAY

A COMBINED SERVICE

by the

MISSION HOSPITALS

will be held on

Sunday, 11th February, 1968;

at the

C. S. I. CHURCH, MANIPAY, AT 6 P. M.

Preacher: Dr. V. A. BENJAMIN

All are cordially inhited to be present.

A Communion Service will be held at the Ashram at 8-30 a.m. on the same day followed by a Conference of Christian Medical Workers in Jaffua.

Breakfast and lunch will be provided at the Ashram.

Dr. L. R. J. Watson. on behalf of the staff of Pottur, Mc L of and Manipay Hospitals.

CAMP FARTHEST OUT

Pastor Roland Brown and Pastor Roland Brown and Marcia Brown will conduct a Camp Farthest Out at the Christa Seva Ashram from 4 00 p.m. on Wednesday, Feb. 7th, till noon on Saturday 10th. For further details contact Rev. S, Selvaretnam at the Christa Seva Ashram. Ashram.

IN MEMORIAM



IN AFFECTIONATE AND EVER-LOVING MEMORY

of our dear cousin

DR. A. R. S. WILLIAMS

who passed to the life beyond on 2nd February, 1961,

A life well spent Safe in the arms of Jesus.

Mr. and Mrs. M. S. Thambithurai,

" Sautha Villa ". No. 4, Old Park Road, Jaffan,

adms ut suga dendictaques

உதயதாரகை

·

கிறிஸ்தவ வார இதழ்]

Estd. 1841 UTHAVATHARAKAI

30 - 8 - 1968

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்."

விசேட திகதிகள்

செப்ரெம்பர் :

6 ஆம் இகதிகளில் 5 ஆம் 6 ஆம் இகதிகளில் தொன் தெறிஸ்தசேவ ஆச்சிரம 10 ஆம் ஆண்டு வேறைவு விழா.

வாழ்க மணமக்கள்

கனக்டுங்கம் — கங்கமணி

26-8-68 இங்கட்கிழமை காவே 9 மணிக்கு தெ. இ. ச., நுணவில் தேவாலயத்தில் மறைத்திரு. ஜே. தேவரவித்தினர்கள் அவர்கள், ஆ. தே. இரத்தினர்கள் அவர்கள் மறைத்திரு. டி. சி. இரத்தின சிஷ்கம் அவர்களின் உதவிபடிடன் ஒரு பரிசத்த வீவரகம் கிறை வேற்றப்பட்டது.

மணமகன் :

இரு. விரவாகு கனகரிவ்கம்

(உடுப்பீட்டி பென்ஷ னர், திரு. பீ. வீரவாகு அவர்களது மகன்)

முணையாகள்:

செல்வி தங்கமணி தேவதாசன்

(நணுவில் காலஞ் சென்ற இண்ட்பாறிய ஆசிரியர் நிரு, கே. தேவதாசன் அவர்களது

மறைத்திரு. இரக்தினசில்கம் மணமக்களுக்கு கல்லுரை கூறி

0 பானேத்தோன் — இறிஸ்ரபெல்

26 - 8 - 68 штды 4 - 80 28 - 8 - 68 மாகு த- 30 மாகுக்கு பெணிக்கு தெ. இ. ச., சாவகச் சேரித்தேவாய்யத்தில் மறைக்கிரு. தே. இத்தின்றாசா அவர்க் கால், மறைத்திரு, கே. எஸ். மறைத்திரு, கே. எஸ். குறுசிக்கம் அவர்களின் உதவியுடன் ஒரு பரிசுத்த விவாகம் கிறைவேற்றப்பட்டது.

மணமைக்ஸ்:

திரு. டபின்பு. பாலேக்திரன் செல்வசாயகம்

(விரிவுரையாளர், பாழ்ப் பாணக்கல் தூரிப் பட்டதாரி கள் பிரிவு; காலஞ்சென்ற திரு. அக்கிற்றேல் செல்வகா பகம் அவர்களின் மகன்)

மான மகள் :

செல்வி கிறின்ரபெல் girdgres

(நண்கில் மேற்கு காவஞ் சென்ற ஆசிரியர் திரு. ஆர். தம்பிராசாவின் மகள்)

மறைக்கிரு. கே. ஜே. மில்ஸ் மணமக்களுக்கு கல்லுரைகூறினர்.

மணமகளில்லத்தில் சிறப்பாக உபசரணே மடைபெற்றது.

மறுமைப் பிரவேசம்

திருமதி யேர், வே, குணரத்தினம்

காலஞ்சென்ற திரு. , திருமதி. காஸ். ஏ. எட்வேட் அவர்களின் நிரட்ட புதல்வியும், காலஞ் சென்ற ஜே. வீ. குணரத்தினத் தென் மண்ணையுமான ரேஸ் சுதர்த ரத்தினம் சென்ற செவ்வாய்க் திழமை 20 ஆம் திகதி கண்பகல் மறுமைக்குள் பிரவேசித்தார்.

மற்றைக்குள் பிரவேகித்தார்.
மற்கான் மாவ் ஆண்க்
கோட்டை விடு கொக்குவிலில்
உள்ள அவகுடைய இல்லத்தில்
மரண ஆராதன் மறைத்திரு.
தே. என். ஹன்டி அவர்களால்
மறைத்திரு. போல் பென்துமின்
அவர்களின் உதவியுடன் கடத்தப்
பட்டது. மறைத்திரு. ஏ. விரகத்
குப் பின்ன அருஞ்ரை வழங்கி
காலஞ்சேன்றவவின் கடவுள் பக்
தயுள்ள முன் மாதிரியான சிவி
யத்தை மெச்சிக் கூறிஞர். பின்
வவரது உடல் கொட்டடி மேத
டின்த சேமக்கால்கு எடுத்துக்
சென்லப்பட்டு கல்லடக்கம் சேப்
கப்பட்டது. சேமக்கால் ஆரா
தன்மைக் கனம் போல் பென்று மின் கடத்தினர்.

இவரத பிரிவாஸ் தங்குழும் இரு பிஹ்ன்கேனுக்கும், மருமகனுக்

கும், இரு சிகாதாருக்கும், மற் றம் இபைக்தக்களுக்கும், சி.ின தெருக்கும் தேவ தேற்றாவு டேட் Galara.

Gurde arabas

உடுவில் மகளிர் கல்லூரியில் கடங்த 65 வருட காலமாக (வீச் அம்மான் காலக் தொடக்கம்) ஊழியம் புரித்து வக்குவரும், உடு வில் கழக்கைச் சேர்த்தயருமான இரு, போன் முத்து மறுமைக்குள் பிரவேசித்தனர். 21 ஆம் திகதி அவரது இல்லத்தில் மறைத்திரு. கே, எஸ். தெயசிங்கம் அவர்க பக. எஸ். இழபிக்கம் அவர்க னாஸ்சேமாராதன் கடத்தப்பட்ட போது உடுவில் மகனிர் கல்லூரி அதிபர் செல்வி ஏ. எச், பரம சாமி திரு. மூத்துவைப் பாராட்டி னர். அவர் கம் பாரா. இ னர். அவர் தம் பாராட்டுரையில் உண்மையும் உத்தமமுமான ஊழி யஞுய், கல்லூரியை அழகு படுத் பஞிப், கவிதாலிய அந்த பஞ்ச தவதில் அவருக்கிருந்த கரிசன் பையும், தோட்ட வேண்யில் அவ ருக்கிருந்த சித்தியையும், (பட்ட மரத்தையும் தனிர்க்கப் பண்ணும் துவ்புடையிரெனப் பேர மகன் புலம்பினர்.) பரடசரகேயிலும், இடிவுக்கபுக்கு பெற்ற மகள் புலம்பினர்.) பாடசாஃயிலும், மிஷனரிமாரிலு மிருந்த பற்றை யும், ஆண்டவரிடத்தன்ன விக வாசத்தையும், அமைதி, அன்பு ஆடையைற்றையுவ் குறிப்பிட்டனர்.

மறைத்திரு ஜெயரிவ்கம் அவர்களால் உடுவிலில் கல்லடக் கம் செய்யப்பட்டார்.

இவரத பீரிவால் தயருறம் அனேவரையும் ஆண்டவர்தாமே தேற்றவாராக.

முருதப்பின்னே ஜேம்ஸ் நாகவில்கம்

புங்குடுதிவு அ.மி. பாடசா கேத் தக்கமையாசிரியரா யிருந்த இக்கப்பாறிய நிரு. எம். ஜே. காகலிங்கம் அவர்கள் 27-8-08 வ் தமது 67 ஆம் வயதில் மறுமைக் குள் பிரவேசித்தனர், இவர் அல் வாயைச்சேர்க்கவரும், புங்கு மதிவு காலஞ்சென்ற இரு. இராமகாதன் அவர்கள த மருகனும், யாழ்ப்பா ணம் தூப குடும்ப கொன்வென்ற ஆசிரியையான திருமதி சற்குணம் காகலிங்கத்தின் அன்புக் கணவகு

மறுகான் மலில 5 மணிக்கு மறுள்ள மகி 5 மணிக்கு பாழ், 3 ஆம் குறுக்குத் தெருவி இள்ள அவரத இல்லத்தில் மறைத்திரு. சாம் அல்விறுட் அவர்களால் மறைத்திரு என். கத்திவேலு, திரு. என். என். கத்தவேலு, திரு. என். என். கத்தவேலு, திரு. என். என். கத்தவேலு, கிரு. என். கத்தப்பட்ட சேமாரா தின்யில் மறைத்திரு, என் ரீ. கிர்கால் அன்னை மற்கு மற்று ஆசீர்வாதம் அருளுரை வழங்கி னர். மறைத்திரு ஜே. ஜே. இரக் னா. பண்றதனர், சது 'சது, இரக் தன் ராசா தம் பாராட்டுரையில் தனிரியாத அன்பு, ஆக்ரவு, சற் நக் தழுவுதல், பரோபகாரம், சபைக்கர்சனே ஆலியவற்றைக் குறிப்பிட்டனர், கொட்டடி மேத குறப்பட்டனர், கொட்டபு கொத முற்த சேமக்காவேயில் மறைத் திருவானர்கள் அல்விறம்., இரக் தினராசா ஆகியோரால் கல்ல டக்கம் செய்யப்பட்டார்,

இவரது பிரிவால் தயகுறும் மக்கைவி, மக்கள், (இருமதி பத்ம ராணிபரராசில்கம், பத்மபாலன், பத்பசிலக் சற்குண கிங்கம், வீடல கோசன், ரசு, காந்தி, காதன், ராஜின்) சதோதரி (இருமதி பத்தத்தபது, சாவகர்சேரி ஏரான மான சுற்றமித்தொருக்குத் தேவ தேற்றரவு கட்டுவதாக.

சபை கிகழ்ச்சிகள் வட்டுக்கோட்டையில்

அரால், முனரய், பண்டத்திப்புச் கடக்க விருக்கும் யாழ்ப்பாண மாகரசபை பௌர்ணமிதோறும் கண்கின் சேர்க்கு இசையாரா கண்க கடத்தினர். மறைத்திரு, கடத்திவரும் கண்கிழாவில், கவ் கடத்தியர். மறைத்திரு, கடத்திவரும் கண்கிழாவில், கவ் அண்மையில் சவீடன் கூராவெ கண்கிரைக்க பியர் இருக்கு முன்க மயமாம் ஆக்பெடிக்க முயரா தண்கிய இருக்கு குறிப்பேடக்க டியது. கண்குகோகப் பிரிர் இருக்கு முறிப்பேடக்க டியது. கண்குகோகப் பிரிர் இருக்கு குறிப்பேடக்க டியது. கண்குகிற கூரு அறைந் சாதக்க கொக்கியிட்ட இவ்வாராதத்தியில் தேற்கு சனசமுக விடையில் அன்மையில் சவீடன் கூராவெ கண்குக்கும் மாழ்தம் அவறறைச் சாதக்க கொக்கியில் மழக்கி கடத்துவதற்கு கடிய முற்கி கடத்துவதற்கும் மாடிக்க அண்கத்தலக குவிவரும் மழக்கி கடத்துவதற்கும் மாடிக்க அண்கத்தலக குவிவருக்குவதற்கும் கடிக்க அண்கத்தலக குவிவருக்குவதற்கும் கடிக்கியர்களும் கடிக்கியர்கள் மாடிக்கியர்களும் இருக்கியர்களும் மாடிக்கியர்களும் இருக்கியர்கள் இருக்கியர்களும் மாடிக்கியர்களும் படிக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்கள் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களும் மாடிக்கியர்களும் இருக்கியர்களும் இருக்கியர்களு

ஆண்டவனேச் சொல்லாலும் அக செய்லாலும் பொருளாலும் அக மார ஆஞ்சலிசெய்து ஆனந்தல் காண்பரடியார். இசையுடன் பாடிப் போற்றவதில் தனிவீன் பங் காண்பர் பக்தர். இசை யுடன் இறைவன் புகழ்பாடித் அதித்தின்புறும் பழக்கம் நம் ஆராதன்களையேலைம் பெரு மளவு இடம்பெற வாய்ப்புக் கிரைக்கின் என்மையாகும்.

இவ்வாரா தனோ மடைபெறக் காரணரா விருக்கவர்களுக்கு பாராட்டு.

பிரிவுபசாரங் கூறினர்

கடக்த பல ஆண்டுகளாய் தெ. இ. ச., வாழ்ப்பான அத்தி மட்சாதீன ஊழியளுகப் பணி புரிக்தவரும், கடக்த ஓராண்டு கு மேல் உடுப்பீட்டித் நிருக்சபை ஊழியனுபீருக்தவருமான மறைத் திரு. ஜே. என். சாழவேல் அவர் சன் முகத்தவாரம் அங்கிலிக்க சபைக்கு செப்டம்பர் முதலாக் சபைக்கு செப்டம்பர் முதலாக் கிகி தொடக்கம் ஊழியஞகச் தாகத் தொடக்கம் ஊழியதைக் செல்வதை முன்னிட்டு அவருக் கும் பாரியாருக்கும் உடுப்பீட்டிச் சபை யார் சபாமண்டபத்தில் 28-8-68 புதனகிழமை காவே 28-8-68 புதன்கிழமை காவே பிரிவுபசாரம் கடத்தினர். பொலி கண்டி அ. மி. பாடசாகூத் தக்கமையாசிரிவர் திரு, கே. ஆற முகம் வைபவத்துக்குத் தண்மை தாக்கினர்.

சிற்றன்டி உபசரண்வின் பீன் தீவ்வரின் வேதவாசிப்பும் மறைத்திரு. ஜே. எம். சிவ்களை கத்தின் செபமும் இடம்பெற்றன. தீவவர் தம் முன்னுரையில் தாம் வாசித்த வேதயாகமாகிய நீகிமோ. 8 : 1—7ஐ ஆசாரமாகக் கொண்டு போதகரின் கல்லிலட்சணங்களேப் பாராட்டினர். அடுத்த சபையின் பேரில் திரு. எஸ். ஆர். வேரத் தினமும், ஸ்திரிகள்சுக்கச் சார்பில் திருமதி பீ. இரத்தினசிங்கமும், வாலீபர் சங்கச் சார்பில் திரு. வீ. தர்மகு வசிங்கமும், வரணிச் சபை பேரில் திரு. ரே. ஆர். இராசரத்தினமும், குடத்தக்கச் சபைபேரில் திரு. ஏ. வீ. பொன்னு வும் பாராட்டுரைகள் வழக்பெ போது போதகரது ஆடம்பா மற்ற வாழ்க்கை, சாதக்குமோ டனமக்த போதத்து, வாலீபர் சிறு வர்க்கிக் களுகும் இடிவ்பு. அன் பாராட்டினர். அடுத்த சையையின் வர்களேக் கவரும் இபல்பு, அன் பின் தன்மை, அம்மாளின் பக்கி பான செபவாழ்வு ஆகியவைகளேக் குறிப்பிட்டனர்.

சபையார் சார்பில் திரு, கே. தடைபார் சராபே தடு, மக. ஆர். கப்பீரமணியம் அவர்கள் போதகருக்கும் அம்மாளுக்கும் ஒரு மின்சார மேசைகினக்கு ஒரு தோற்பெட்டி, ஒரு அலாம் கழ காரம் ஆகியவற்றை அன்பளப் புச் செய்தனர்.

போத்தஞம் அம் மாளும் தனித்தனியே என்றி தெரிவிக்க னர், தாம் என்றும் எர்தோழும் உடுப்பிட்டிச் சபையை மீண்க் கும்படி அவர்களது அன்பும் அப்பளிப்பும் செய்துள்ளன வென்றும், கல்ல மேய்ப்பன் ஒரு வர் சபைக்குக் நிடைக்க வேண்டு மென்றான் குறிப்பிட்டனர்.

சபைச் செயலானன் இரு. இவுகின் இரத்தினிரில்கம் வைபை வம் இனித நடைபெற உதவியை வர்களுக்கு என்றிகைறினர்.

சாமுவேல் போதகரின் செப ஆசீர்வாதத்தடன் வைபவம் முடிவுற்றது.

பௌர்ணமி நாள் கலே விழா

(6-9-68) இவள்ளிக்கிழமை மாகே 6.30 தொடக்கம் யாழ் திறந்த இவகி,பரங்கில்

மட்டக்களும் வைச் சிரிக்க இருண் தின்றுவ சேவர ஆக்குமும், எதிர்வறம் செல்டம்பார் 8,8 ஆம் இதி இதுகளில் களது பந்து வது ஆண்டு இருக்கும் கொண்டிருக்கும் கோவ் மேல் வெரி நந்து ஆண்டு கொண்டிருக்கும் கோவ்களில் வெரி நந்து ஆண்டு கொண்டு தங்கில் வெரி நந்து ஆண்டு கொணும் அங்கில மானவாறுக இருக்க காதும் அடைப்பெற்றி எழுதலாம் என சண் ணியிய இக்கட்டுவரையை வனர்பிறேற்.

year Lyangan war 1872 at 1861 at 1862 at 1862

ஒக்கத்தை ஒற்படுத்தியது.
கொண்ணன் என் வக்கு என்றுக்க கட்டிக்கொண்டு போச்சிரிது இதர க.றைபராடனின் பின் ுரது கடத்தில்று மடத்தில் ஒரு அறைகையுக் கத்த அம் மடத்தில் ஒரு அறைகையுக் கத்த அம் மடத்தில் ஒரு அறைகையுக் கத்த அம் மடத்தில் ஒரு அறைகையுக் கத்த இரு. ரிதிற இரத்தில் கிறும் கட்டத் கடக்கது: வணக்க மூறையுக் புதியராக இருக்கது. (இனைகில் சையுவின் ஆச்ரோக ஆகைய வழியரட்டு முறைக்கும் வட்டுக் கனைபடில் தோம்படின் இத்தாரு நான்றி அம் இருக்கது. ஆச்ரோகத்தில் எனும் சென் என்னாறும் சிக்கரண் கக்தரராச அமே இருக்கிறாசு நான்றி அம்

வுக்க இருக்கு இன்று கொரு புற்ப சானுக் ஆரம்பகாவிகிட்டது. என் மாழ்கிறுக் ஒரு புற்ப அதின்றுக் கருகான ஆரம்ப சானுக் ஆகிற்று. கருகான ஆரம்ப சானுக் ஆகிற்று. முடியாதென்ற என் கையிப்பான முடியாதென்ற என் கையிப்பான முடியாதென்ற என் கையிப்பான முடியாதிகாடு இக்கானது வாற்பு ஆசீ சிரம வாழ்ப்படு இக்காப்பில்று சான் கூறிக்க என்று வாற்பில்று சான் கூறிக்க என்று வாற்பக்கு அத்துக் கிரானுக்ன் பாடலாக்கியில் கின்னன் கூறிக்க பாடலாக்கியில் கின்னன் கூறிக்க வின்பான வர்களும் என்குக் கேட்ட கேன்கி சின்னன்னாளின் மகனி தமியான வர்களும் என்குக் கேட்ட கேன்கி சின்னன்னாளின் மகனி தமியான வர்களும் என்குக் கேறிசன்னைக்குபும் (தெயிரட்கைம்) ஆசிரமத்தின் அங்க மேல் கட்டது து திறிரக்கின் முறிக்கியத்தின்குக் முதல் தொடங்கப்பிட்ட ஆசிரமம் தரன்கிறில் சென் கேன் குகிரம்குக்கு முதல் தொடங்கப்பிட்ட ஆசிரமம் குரிகிறிக்குக்கு கமார் படுகிறகு மைக் களுக்கியால் இன்று கூறிக்கள்கள்கள் காளிக்குக்குக்குக்குக்கள்கள் கான்கிக்குக்குக்கியாக்கின் கேன்கள் கான்கிடன், கேன்ன கேன்கள் குடிமைப் குகிரம்பி கேரிதேக்கம் கட்கிற்கம் கென்கிடன், கேரிக்கியக்கள் குடிம்பம் குகிரம்பி கேரிக்கியக்கள் குடிம்குக்குக் கின்கள் வருக்கிறத் கடியாக்கிக்கில்

மான் வாகைய பாயா சொல்லக் கேட்டி தேத்துற், அவரை பிரில் பாந்த பொழுது பொலிலில் இதக்க வேண்டிய வர் மறந்த இவிக வத்தாக்ட்ட சென்றே எண்ணின்ன். தேதை இன்றே அப்படியும் ஒரு கர் ஆச்சிரமத்தக்கு வேண்டுக்களை எண்ணுகிறல்.

ஆச்ரெமத்திவிருக்கு வெண்டேறிய பெடுமால் எத்தனே சத்திரை LABOR QUAL PERSONNERS AND SERVICE SERV

ஆச்சிரமம் அமைதியான குற்கே மாத்த மணம்பாவது; தம்பணி சாப்பும் கூறியத்துரம், கண்டவரைக்கூறும் தற சோவில் (சுமது இந்ராட்டு முறைவில கருவாதியது) இப்படிபான ஒரு கோத தக்கை கொண்டுள்ளனது.

தாக்கு கேசன்றும் வரு திரம் இயிக்பு இன்றைக்கு ஆசிரம் இயிக்பு இவற்கை முழுவதம் மாத்திரம் வ மக சந்திசிக கேவை என்பதை சாம் உடை சுக்டிபுகாடுக்குறன் அனினுக்குக் தங்குறக்கு அமைது இலிகை என என்று அமை காடுக்காரன் பிறைக்கும் அனிதா சிரமக்குறக்கு திரஸ் வரிதுள் சென்னுல் ஆசிரமத்தின் நேவைதின் நைறு உயலுக்கு எவ்வளவு என்பது பி கிறக்கவரா? வெயின்கைடப்பகாகும் கரத்திறக் அமக்கு கோற்று. கறக்கல்கார 'வெயின்கடப்பங்கத்த மூரிழ்க் ஆத்தில் கொழியதிய உருகிய வெயியில் அவதியும்பங்க கேத்தத்தில் இன்ற ஆத்தில்தத் கின்க்கிறன். இன்ற ஆத்திலத்தத் காகியர்கதுக்கு உள்ள இடை பெற்குருக்கு உள்ள இடை காண்டுற்றில் பினன்றும் உவர் கவர்க்கிய மூல்காரண்ட

வாலிபர்களே! தேன் இவிக்குமேன் சொன்று பெர்க்பாற அதைச் கையிக்கு கத்கியாறுகான அதன் உண்டையான உருக்கை அறிப் மூக்பும், அறிப்பாற் தூனியை அறிப் மூக்பும், அறிப்பாற் தூனிகளால், தவியதைகளால், அடிபார் கனின் அபார்களால் பாதார்க்கு பட்டு, போற்றப்பட்டுவதும் இவுமார்க்கு ஐயிக்குக்கை நேக்கும் மாறிக்கும் பாறி கன், அப்போறுகான சான் பேற்று இங்ப கன், அப்போறுகான சான் பேற்று இங்ப

ஓரே சபைக்குன்னும் கிறின்தவ ஐக்கிய சங்கம்போன்ற தாபணங் ளும் இருந்தியக்குவற அவசியம் தேவைப்படும்.

விடுமுறை அல்லாத தினங் களில் காலேக் கட்டங்களுக்குப் பவர் சமுகமனிப்பது முடியாத காரியம். இருந்தும் கால் சற் கருண் ஆராதினகளிலும், திற மறை வினக்கக் கட்டக்களிலும் மறை விளக்கக் கூட்டத்தளிலும் தீடாயமான அளவுக்கு வரவு காணப்பட்டது, சாயக்கரக் கூட் டங்களில் தாரானமான வரவு கண்டத உற்சாகத்துக்குரியதே, மாவேக்கூட்டங்களில் கோட்டை ஆலயம் ஏறக்காற சிரம்பிறேக்க காட்சியும், பல சபைகளிலும் இருதை கூட்டப்பட்டு அணி இருத்த கட்டப்படது வருத்திருந்த பாடிர்கு நாம் குரலும் வாத்தியமும் சேர்த் திரைத்த ஒவி ஆலாத்தை சிரப்பி யதும் கோட்டை ஆமத்தில் பல்லாண்டுகளுக்கு முன் கடந்து பல்லாண்டுகளுக்கு முன் கடந்த வந்த எழுப்புகற் கட்டங்கள் பற்றிய பழைய கிக்கவுகள்க் கினப்பிக் கொண்டே பிருந்தன.

கட்டங்களுக்காக ஆலபத் தக்குள் 500 சாற்சாலிகள் வைக் கப் பட்டிருந்தன. எத்தக் கட்டத் திதும் பெண்மணிகளே அதிகப் த்தும் பெணம்வைகள் ஆகுக் படியாய் இருந்தனர் ஆகுக் தந கட்டத்திலும் ஆசனத்தன ஒன் நம் தவருது வீரப்பப்படவில்ன. வரவு இன்னும் கடியிருந்தலாம், தெற்ஸ்ற்றி அரவ்தாதன் குறிப் தற்னற்றி அரல்காதன் குறிப்பட்டபடி வாலிபப் பராபத்தனர் கட்டம்களில் மிகக்குறைவாயிருக்கனர். வார்ப்போர் கட்டம்களுக்கு மாத்தோர் சிலர் இரண் இடாரு கட்டம்களுக்கு மாத்தார் கிலர் இரண் இடையிடையே முகம் காட்டி க்கழ்ச்சிகளின் தரத்தைக்கணிக்க வருவதுபோல் தோன்றி மறைந்தமை சபைகளின் குறிக்கு குறியல்லார் கல்ல குறியல்லார் தன்றியல்லார் இரும்புக்கும் இறியுமைறு வாலிபருக் குரிய வளர்ச்சிபற்றியவாகு கல்ல குறியல்ல. இம்முறை வாலிபுக் சான வீர்சக் கூட்டங்கள், சூத் தரங்கு கிகற்ச்சிகள் முத்வியன் தமுங்கு செய்யப்படாத்து ஒரு பெரும் குறைப்ப, கிறின்ற்றி அரங்காதன் அவர்கள் கிகற்ச்சிக கன் அமைப்பாளர்களுள் ஒரு வருடன் கூறியதபோல, வாலிப்ப பராயத்தினருடன், அவர்களி களுக்கோ உலகில் அவர் களுக்கோ உலகில் அவர் களுக்கோ உலகில் அவர் களுக்கிற்ற அம் வரிகையில் சுவை பேசரிவண்டியத் இன்றைய உலகில் மிக அவசியம், வாலிப்ப பராயத்தினருடன் மாக்கிரமல்ல, பராயத்தினருடன மாத்திரமல்ல, பர் பத்தவர் நடன் பாத்து மனி, வனர்த்தவர்களுடனும் தெற்றதவ சபை இன்ற இவ்வகையில் தான் பேசவேண்டும்.

கோட்டைக் கூட்ட நினவுகள்

umphitg. Cg. Cg. Arbbarere

10 ஆம் தக்துகள்ளை கோட்டைத் தேவாலயத்தில் கடக்க விசேஷ கூட்டங்கள் கம்மிற் பலர் சிறுவர் நெறுப்களாயிருந்த காலத்தில் கடந்த 'கொன்வென்ஷ்ன்' கூட் டங்களின் சிணவுகளேக் கிளப் டங்களின் சீண்வுகள்க் கொட் டங்களின் சீண்வுகளோக் கிளப் பூன். இத்தேவாலயத்தில் அன்று. டச்சுக்காவக்கி டச்சுக்காலத்திலும், பின்னர் ஆங் கில்வார் காலத்திலும்கூட அழகு டன் ஜொலித்தக் கொண்டிருக்க தனபா _ க்கள் சில பழைய உரு வம் திருப்பி அமைக்கப்பட்டுக் வம் திருப்பி அமைக்கப்பட்டுக் காட்சியளித்தமை பழைய கோன் வேன்வுன் கூட்ட சிக்ஷவக்காத் தான் தக்த கொண்டிருக்கது. திரீஸ்தவ வட்டாரங்களிலே பிரத்தியேகமாகவும், சிறப்பாக வும் மக்கள் சாயக்தரக் கூட்டங் களுக்கு மட்டுமே மோட்டார் வாகவுவ்களில் வேகமாய் ஒடி வந்த, அதேவேகத்துடன் திருப்பி ஓறம் இத்தாலத்தில்; வெண்ணிற இப் அதேவைகத்துடன் திருப் இப் இக்காலத்தில் ; வெண்ணிற ஆடைபைத் தூய்மைக்கடையாள மாய் உடுத்தும், அவைகையுக்க ஆடையைத் தூரமைக்கடையான மாய் உடுத்தம், அதையும் மிக ஏட்பாக உடுத்தம் இக்குவத் தீல், இம்மூன்ற நாட்களும் பல மக்கன் ஏனிமையான உடை கடையுடன் முழுநானும் கடந்த கட்டங்களிற் சமுகமனித்த, கூடி ஆராத்த்த, தனிமையின் தியா னித்தப் போயதைப் பரித்தது னித்தப் போகதைப் பாரதத் பழைய கோட்டைக்கூட்ட கீண் அ கீண் அப்படியே உருப்படுத் தீணது. பழைய காலங்களில் போப்லி இயர் கொடர்க்கியான்ன, வேதலாயகராணதிர்யார், ஆணல்ட், அமரசிங்கம் ஆடியோர் கீன்ற பேர்சு முழுந்திய அதே பீடத்தில் போசக முழுக்காவ அதே பிடத்துல் இறின்றதி அல்காத்தும், சாம் ஹோஷில்டனும் வீன்று பிரசங் இத்த காட்சி பழைய காலங்களோ மீன் வுபடுத்தியது.

கீகழ் மாதம் 13 ஆம் 14 ஆம் மறைத்திரு கலாசிதி 15 ஆம் திகதிகளில் கோட்டைத் நபில்ஸ் அவர்கள் ஒ மறைத்திரு கலான்ற டி. ரீ. கபில்ஸ் அவர்கள் ஒரு கான் விரிவுரையாற்றி, அடுத்த கான் மேற்படி சமாசத்தின் ஆரம்ப ஆராதனேயின் ஒலிப்பதிவைத் திருப்பி ஒலித்தக் காட்டினர். இக்கிய வேதாகம் சங்கத்தின் மெறுறியாத்தில் விரிவர்கள் செயலாளர் மறைத் கொட்டியிருக்கேச் செயலாளர் மறைத் கொட்டியிருக்கேச் செயலாளர் மறைத் கொட்டியிருக்கேச் செயலாளர் மறைத் கொட்டியிருக்கேச் செயலாளர் மறைத் கொட்டுமாக்கேச் செயலாளர் மறைத் கொட்டியிருக்கேச் திரு. சிறிஸ்ற்றி அரங்காதன் ''இத கடவுளுடைய உலகம்'' "இத மைத உலகம்" என்ற தொடரில் செய்த பிரசங்கங்கள் அண்த்துலக சிந்தின்யை ஊட்

> கட்டங்களின் இறு இ தான் கூட்டங்களின் இறு து என் பீற்பகல் அக்சிராசனர் தி.கு. இத தி. ஹன்டி அவர்களின் தூனைமையில் டேந்த பசிரங்கக் கூட்டத்தில் அறபதாவது ஆண்டு கீறைவு சம்பக்தமாக இலங்கைத் தேதிய கிறீன்தவ சங்கத்தின் போ தச் செயலாளர் திரு. ஏ. பி. எஸ். என். பின்கோருபகம் வாழ்த்தனர கூறியதும், மறைத்திரு. அரங்கா கூறிபதும், மறைத்திரு. அரங்கர் தன், மகாகனம் குவேக்திரன் திபோர் சங்கத்தின் பேடுக்கையப் பரக்க இருச்சபை சோக்கத்துடன் இணத்துக் கணிப்புரை கூறிபது இந்த சிகழ்ச்சிக்கு உயர்தர சிண் பையும், அவையோருக்கு ஆழ்க்கு ஈடுபாட்டுக்குரிய சிக்தையையும் அளித்தது, சங்கத்தின் சோக்கல் சுப்பட்டுக்கு சிக்கத்தின் சோக்கங் கள்ளயும், செயல்களேயும் ஆரம்பம் தொட்டுச் சிக்திர வழியிலும், ஹாயே முறையிலும் எடுத்தக் ஹாகிய முறையதும் கூறிய அத்தியட்ச பெரியர் சங்கத்துக்குச் சரமக்கி பாடியத போல், ஏறக்காழ ஆற், எழு ஆண்டுகளுக்குள் கேரிறிமன எந்ர்பார்க்கப்படும், இவங்கைச் கைய அத்தியம் கிறைவாகும் சபை ஐக்கியம் கேற்றவாகும் பொழுது இந்த ஐக்கிய சங்கத்துக் இட மிராதனனக்கூறியது 'மணக் கோலத்தைப் பிணக் கோலம்' குக்கியதுபோல் தெரிக்தது. பல

உதயதாரகை UTHAYATHARAKAI

1968 ஆம் ஆண்டு பெப்ரவரி மீ 2 ஆம் நாள்

வரவேற்கத்தக்க முடிவு

உருப்பெரு தேன்றையப் பட்ட மாவட்ட சபை மச்சா தா கரவாகி வீட்டது. சிசு வாகப் பிறக்குமேன்ற நம் பிக்கை ஏற்பட்டுள்ளது. பிர தமர் தம் வாக்கைக் காப் பாற்றிக் தம்மேறுள்ள நம் பிக்கையைப் பலப்படுத்தி யுள்ளார். தமிழினம் தம் மில் நம்பிக்கை வைக்கலாம் எனக்காட்டியுள்ளார் காலக் தேடு கடந்தும் சுருமமாகு தேமன நம்ப இடமுண்டா

காலக் கெடுவுக்கு மகிப் காலக் கெடுவுக்கு மதிப் பளித்து தமிழரசுக் கட்டு அரசாங்கத்திலிருக்கு வெளி பேறியாக வேண்டுமென தமிழரசு வாலிப முன்னணி யும். மசோதாவுக் கெதிராக வாக்களித்துவட்டு தமிழ்க் காங்கிரஸ் வெளிபேறிவிட வாக்களித்துவட்டு காங்கிரஸ் வெளிபேறிவிட வேண்டுமென தமிழ்க்காங் கிரஸ் வாலிப முன்னணியும் குமுறி கின்றன. இருசாரா மும் தல்வர்களால் சார்தப் படுத்தப்பட்டனர். இணக் கமும் ஏற்பட்டது கத்தக்கது.

இன்றைய நிக்வயில் தமி இன்றைய இல்யில் தமி

நர் அரசாங்கத் இருக் து

வெளியேறிஞ்ஸ் ஆபத்தாகு

மேன்ற உணர்வு — தமிழ

ரச்கு மட்டுமன்றி காட்டுக்கு
குமைன்ற உணர்வு — வலுவடைக் தள்

னது அந்த நில்யில் வாலிப

முன்னணிகளின் முடிவு எப்
படியாகுமோ என்ற அச்சம்
உலாவிபது. அது ஒருவாற் உலாவியது. அது ஒருவா நீங்கி யுள்ளது. நாட்டுக் நன்மை தரக்கூடியது. ந் ஒருவாறு. நாட்டுக்கே

மாவட்ட சபை மசோதா மாவட்ட சபை மசோகர் ஆபத்தானதென்றே இருப்தி யற்ற தென்றே பேசிக் கோள்ள இது சமையமல்ல காட்டு கீண்மை சீராகும் வரை இசைக்கு! போகுச் வரை இசைக்கு போகுக் கேவை இக்காட்டு இனங்கள் முன் இருக்கிறது. நாட்டுப் பற்றுடையவர்கள் எவரும் பற்றுடையங்கள் அடுகார அகை ஏற்பர். அடுகாரவ ஆசையோ, சுப கௌரவ மோ தல்விரித்தாட இ தி தருண்மல்ல். பொருளாதா ரப் பஞ்சம் வாட்டி வகைக் ரப் பஞ்சம் வாட்டி வகத்தத் கும் இக்கேரம் அதற்குத் வாது. ஒன்றுபட்டு காட் டின் கலிவைப் போக்கிய பின் காம் காம் விரும்பியவை கன் –தனித்தனி ஆசைகளே களே – தனித்தனி ஆசைகளே – கிறைவேற்ற முபற்சிக்க லாம். இன்று அதற்கு வாய்ப் பில்லே. அதையே முன்வைத் பில்ல். அதையே முன்வை தால் காடு மேலும் அ லோல கல்லோலப்ப கோம். கலால கல கோல பபட் கேரும். இனப்பற்ற இன வேறிபாகவோ, அதி கார ஆசை காட்டைக் கெடுக்கும் சதியாகவோ மாறவேண்டிய திலில். மாறவுவ் கூடாது.

எனவே வாவிப முன்ன ணிகள் மாவட்டசபை மகோ தாவீஷபத்தில் பொறுக் உடன்பட்டமை வர 爱西毒毒 ந்தக்க முடிவாகும் வரும் பொறுத்திப் வேற்கத்தக்க காலம்

தேசிய அரசு ஏற்பட்டு நல்ல தட்டங்கள் உருவாகி வரும் நேரத்தில் தட்டிக் ெல் தட்டிக் வெண்ணெய் வரும் கெடுப்பது வெண்ணெய் திரண்டுவரும் போது தாழி பை உடைப்பது போலாகும

புறதேச மிஷன ஓயவு நாள

பெப்ரவர் 4 ஆம் திகதி யைப் புறதேச மிஷன் ஒப்வு நாளாக நம் அத்தியட்சாதி னம் அனுசரிக்க விருக்கிறது. வருடந்தோறும் அனுசரித்து வரும் ஒரு விஷயமாதலின் விளக்கம் தேவைப்படாது.

எனினும் நிண்வூட்டலாக இங்கு சிலகூற விருமபினேம் அன்று அந்தியோக்கியாவில் அன்று அந்தியோக்கியாவில் பவுலும், சிலாவும் புறதேச மிஷன்ரிமாராகப் பிரத்தி போக் பிரத்தி போக் பிரத்தி போக் பிரத்தி போல தெ. இ. சபையும் மறைத்திரு. சத்தியா யோ சேப் குடும்பத்தை அன்று புறதேச மிஷன்ரிமாராகப் பிரத்தியேகப் படுத்தியது. பிபுவாவில் அவர்கள் நற் ரெருண்டாற்றி கஷ்டங்கள் மத்தியில் ஒரு சபையை உண்டாக்கி வளர்த்தபோதம் அரசாங்க் எதிரிடை காரண மாக அவ்விட வேல் கை கிடப்பட வேண் பூ பதாயிற்று வேல் கைவிடப் பட்டதே யெனினும் அங்கு சபை வெலிவையுக்கிய கையிடப் பட்டதே யெனினும் அங்கு சபை வெலிவையுக்கிய தை சபை வெனினும் அங்கு சபை வென்றும் காலிக்கியின்று காலிக்கியில் கால னினும் அங்கு சபை லலாமற்போனதாக அறி பெனி னும்

அவர்களின் பீன் புறதேச அவர்களின் பீன புறந்தச மிஷனரிமா ராகச் செல்ல க கூடியவர்களேயும், வேல்லத் தலத்தையும் தெ.இ சபை தேடியது. மிஷனரி ஆவி சபைக்கு வேண்டுமன்றே? சபைக்கு வேண்டுமன்றே? தைலக்கு வேண்கு தலமாகத் தெரியப்பட்டது மறை த திரு போல் மாணிக்கம் குடும் பம் மிஷனரிமாராக முன் வந்தனர், தைலந்திலுள்ள கான் திராமம் வேல் செய்யு மிடமாகத் தெரியப்பட்டது. அது குஷ்ட்டூரகிகள் வாழு மிடம். பயணக்கஷ்டம் மிக தே; பல மைல் தூரம் சென்று வேல் செய்யவேண் சுய இடம். ககமோ, வசதி டிய இடம். சுகமோ, வசதி யோ இந்த மிஷனர் ஊழியத் தோக்கு உதவியாயில்ல்

எனினும் தொடர்ந்து வல் லமையான சாரியம் கடை எனினும் தொடர்க்கு வல் கைமயான ஊழியம் கடைபெற்றது. கடவுள் வின் யச் செய்கிருர். இறையேற் கல்லூரி, இராமப் பாடசால், சுதேச உழியரை இன்று அங்கு காணக்கூடிய காயிருக் கேற்கான கூடிய காயிருக் கேற்கான கூடிய காயிருக் றியுள்ளன. பலிதமுற்றுள் அது வேல்

இத்தணேக்கும் அங்குள்ள மிஷனரிமாரின் இறிஸ்துவீன் மேலுள்ள வீசுவாசமும்அன் பும் கெருக்கி ஏவுவதும், அவர்களின் கீழ்ப்படிவும் சுய ஓறுப்பும் காரணமாகும் தம் சுகம், பிள்ளகள் சுகம் வசி யல்ல, இறிஸ்துவுக்காக எதை யும் இழக்கும் ஆயத்தம் அவர்கள் அக்க இடத்தில் தொடர்க்கு மனப்பூர்வமாய் LILO பணியாற்ற வைக்கிறது.

தே. இ. சபை என்னும் தே. இ. சபை என றும போது நாமும் உட்பட்டவர் கள். அப்பேற்றில் நமக்கும் பங்குண்டு என மகிழலாம். சுவீசேஷத்தைப் பிரசங்கிக் கடமையுடைய நாம் கும் அவர்களுடன் செபத்தில். பண உதவியில் சேரலாம். வருடா வருடம் ஆயிரம் குபா நம து அத்தியட்சாதினம் கொடுத்து வருகிறது. அதற் குத் தனித் தனியாட்களும், பிறுவனங்களும் ஓத்தாசை புரிக்து வருகின்றன.

கக் கூடியதை இன்னும் கோடுக்கவில்ல் பெளில் அதை அதற்குப் போறுப் பாகவுள்ள திருமகி இவ்வாண்டு காம் கொடுக் அதை அதற்குப் போறும் பாகவுள்ள திருமதி மதுரம் குலேக் தி ரனி டம் சேரம் பண்ணுவோமாக. பி றக்க காள், விவாக கிணவாக, கன்றி செலுத்துங் காணிக் யாக சிறப்புக் கொடை யாக இர்தே பெருக உதவ லாம்.

இன்னுமொன்று இம் மிஷனரிமார்தமக்கு தவியாகப் பணிபுரிய விரும்புவோரைத் தேடும்ன நனர். வேண் அதி கம் ஆட்களோ குறைவு. யார் போவிர்கள்? அழைப் புச் சத்தம் கேட்கிறது கீழ்ப்படிக்கு செல்வோர் மன்வர மன்றை வாகிவமக் தேற்ப்படிக்கு செல்வோர் முன்வர் மன்ருடி வருவோம் அக்க மிஷனர்மார் கற் சுச அந்த மிஷனரியார் நற் சுக மும், ஆவியும், வல்லமையும் பெற்று ஆண்டவர் நாமத் தை மக்மைப்படுத்த அரு ளுக்காகக் கெஞ்சி வருகோம்.

பெப்ரவரி 4 ஆம் இகஇ எங்கள் சிந்தனேயும் செப்மும் இவற்றுக்கு உதவியளிக்கட் மும்.

அடைவோம் தஞ்சம் !!

or German

அடுத்தவர்க்கர்க வாழ்பின்ற நல்லார், அவனியில் வாழ வேண்டும் எடுத்ததற் கெல்லாம் கம்பெடுப்போர்கள், எரிதழல் விழ வேண்டும் தொடுத்திடும் மலர்தான் மாஃயைகி, தொழுகைக் சுதுவே உதவும் படுத்திடும் பாயில் முள்வைப் போரால், பார்க்கில் நன்மை எதுவும்!

கொடுத்திடும் கையே கடவுளின் கையைக் கொண்டிட உச்மை உண்டு அடுத்திடும் வறமை வந்திட்ட போதும், அவர்பெயர் வாழும் தன்று ஒடுக்கிட எண்ணும் உள்ளம் கொண்டோர், ஒடுங்குவர் ஓர்தான் நின்று தடுக்கியே வீழ்ந்தார் என்குல் கொஞ்சம், தகை மன்னிப்பும் உண்டு !

நெஞ்சில் தூய்மை இருந்தால் நல்ல, நேர்மை வளரும் வாழ்வில் கொஞ்சும் மழ[ு]க் குழந்தை பேசன்று, களிப்பே வரும் எத்தாழ்கில் பஞ்சையு மிஞ்சும் பக்குவம் கொண்ட, பாலகர் வருக என்முர் அஞ்சுதல் இல்லா தவின் பாதம், அடைகொம் தஞ்சம் நன்மும்!!

வருத்தமளிக்குஞ் செயல்

பாடசாவேகள் கவிகரிக்கப் படுவகை அன்று எதிர்த்தது ஐ-கே. கட்சி. அதைச் சரிப்படுத்து மென எம்பினர் தனியார் பாட சாவேரிநுவாஙிகள். அந்தயப்பித்தை யில் ஆண்டுகள் பலவாக அநும் பாட்டுடன் பாடசாவேகளோ டேத்றி வந்களர் கனிப்பட்டோர். இவர் வந்தனர் தனிப்பட்டோர். இவர் களில் சத்தோவிக்கரும் பிறுகிறின் தவர்களுமடங்குவர். இவர்கள் இதுவரை பட்ட கஷ்ட கட்டங் கள் சிறிதவ்வ, கட்டணம் அற 16二二亩 விடாத நடத்துவது முடியாக முயற்கொனக் காணும் சிவ்வை அடைந்து விட்டனர். அந்த சிவ் வரத் தசமாகவே அவற்றைபெல் லாம் அரசாங்கத்திடம் கையளிபர் என்ற காக்கிருப்பு சட்டம்வகுக்க என றகாத்து பெடி சட்டப்படுக்க முக்கிய அரசாங்கத்தத்த இருக் திருக்கலாம். அத கிறை வேறங் காலமம் கிட்டியது. சிறை வேறிக் கொண்டும் வருகிறது.

பொறுமை விழக்தோராய் பொறுமை பிழக்தாராய் கத்தோவிக்க சபையார் பிரதமிி டம் தங்குறையிரக்கார். கீம் கம் பிக்கை காக்கப்பட, பிரதமர் கொடுத்த வாக்குறுதி காக்கப்பட வேண்டினர். திருத்தியற்றபதிக்க் கண்டு ஏமாற்றமடைக்துள்ளனர். கண்டு ஏமாற்றமடைக்துள்ளனர். கல்லியமைச்சே அதிக்கைக் கவனிக்க இருக்கிறதேனச் சோல்லப்பட்ட கு இருக்க நகத்தை சசால் வெப்பட்டது. கல்வியமைச்சு கவனிக்கலாம். அமைச்சரின் போக்குக்கேற்பவே அது கடக்கலாம். அது காத் தெருப்பு சிறைவேற வகைசெப்பும் என கம்புவதற்கு என்ன ஆதா மம் 7 பீரதமர் உறுகுயனித்தா லன்றிகம்புவதற்இல்லே. ஏமாற்றப் படோம் என்கிருர் அதி மேற்றி ராணியார்.

ஆன்காயக காட்டிலே எல் லாமே காகர் லாமே அரசாங்க உடமைகளா யிருக்க வேண்டிய செதியில்‰் பருக்க வேண்டிய ஈத்தபில்லை. தனிபார் துறைநளுக்குமிடமிருப் பது எல்லது. அவற்றுக்கு அர சாங்க உதவி கிடை பதம் விரும் பப்படும் பொதுவுடமைக் கொள்

கைபினடிப்படையில் சர்வா காரம் கோக்கிச் சென்று கொ டிருக்க முக்கிய அரசாங்கம் இக்க கிளையக் கெடுத்துவக்கது கேசிய அரசு அதைச் சீராக்குமேன கம் பப்பட்டது. ஏமாற்றமாவீற்று.

தட்டிக் கழிப்பதை விறத்து தனியார் பாடசாலேகள் இயங்கத் கூடாது. இயங்கி இந்தாட்டுப் பின்ணோகளில் ஒருபகுதியார் மாற் குத்தாய்ப் பின்ணோகளாகக்கூடாற என வெளி வெளியாகச் சொல்லி விடலாம், கட்டணம் அறவிடாது பாடசரவேகளே கடத்து என்பகம் கும், வியாபாரக் கடைஒன்றில் விங் கொடாது சாமானே வாவ் விக்கொள் என்பதற்கும் வேறு மறைமுகமாய் பாடசாவேகள் அர யாடிருப்பதாய்க் காணமுடியாது. வகைகான என்பதற்கும் வேறு சரங்கத்திடம் ஒப்படைக்கு விற மாறு இச்செயல் வழிகடக்கும். அகே சிலேக்கு இன்று தனியர் பாடசாலேகள் வந்தள்ளன.வேறு வழியற்றிருக்கின் நன.

ஐ. தே. கட்சிபின் ஆரம்ப ரிண்வுகள்ளங்கே? ஆறுதல்மொழி களெங்கே? செயலிற்காணேமே,

தனிபார் பாடசாவே விஷபக் அரசாங்கம் மேற்கொள்ளும் துல் அரசால்கம் (பெறிக்கும் செய முயற்சி வருக்குமளிக்கும் செய லாகக் காணப்படுகிறது சட்டம் போடாமல், படைமுப திட்டப்படி தாமாகவே அவை கையளிக்கப் பட வழிகடக்கும் இச்செயலில் அரசால்கம் கவனஞ்செலுத்தி ஆக வேண்டிய மாற்றங்களுக் துணி வுடன்செய்ய முன்வருவது அர சாங்கத்திடம் மக்களுக்குள்ள கம பிக்கையைப் பலப்படுத்துவதாகும் மம்பிக்கை எந்த அளவுக்கு வளர்ந் துள்ள தென்பது தான தேர்தல் காட்டியுள்ளனவே. 31 31 மீண்டும் ஏற்பட்டு வீடாகபடி பார்ப்பது கட்டுக்காகத் தேசிய அரசு செய்யவேண்டிய செயலா

Geria

(sar. 6:9) ஜேன் ரெட்ணம்

நேன் ரட்ணம்

ஒரு சமுசாரி பாடுபட்டுப்
பயர்த்தொழில் செய்துவிடுகுன்,
முடிவில் அவன் பயிர் பாழாய்ப்
போய்விடுத்தை. பலன் ஒன்றும்
கொடுக்கவிலில், அப்போது அவ
னுக்கு எப்படி இருக்கும்? அது போலிவ உத்தமமாகக் கல்வி
கேற்றுக் கொடுக்கு மாணுக்கன் முடிவில் உத்தமமாகக் கல்வி
கேற்றுக் கொடுத்து மாணுக்கன் முடிவில் தோடுத்து மாணுக்கு முடிவில் தோடுத்து ஆரிரியருக்கு என்னமாயிருக்கும்? அவ்வாறை யுத்தத்தில் நபாமல் தோல்விய அடைக்தால் அவனுடை உய கிறைவியில்லாம் மிக்க சோர்வை இவைவியில்லாம் மிக்க சோர்வை த கை மடம் வலவாபு நக்கும்? இவைபெல்லாம் பிக்க சோச்வை அளிக்கும். சாம் காடின காரியம் கைகடாமற் போனுல் சமக்கு இன்னும் அதிசமான சோச்வு உண்டாதேறது.

உண்டாதிறது.
இவ்வாறே ஆவிக்குரிய விஷ யத்திலும் சோர்வு ஏற்புடுவிறது. ஒரு சிவர் வல்லமையில்கூலே, பரிகத்தமிக்கூலே. எழுப்புக்ல இலக்கோ என்பார். சீவர் ஊழி யந்தும் பலவிக்கூலே. என்று சுக்கலாய்ப்பர். இவைபெல்லைம் சேரர்வை உண்டாக்குமல்லவர்? இவ்வீதமான சோர்வு ஈல்மில் இருப்பதை லாம் கன்முய் உணரு யதார்த்தமான சேலாமைய வமை யதார்த்தமான சில்லமைய வமை உண்மையாகவே அறிக்றகாண் டோமானுல் இத்தச் சோர்வுக்கு இடம்போது. கையகமையை மறை இடம்பாதை கமாகமையை மறை இடம்பாதை கையகமையை மறை அம் உணர்க்திருக்கிறுமார் நாம் அம் உணர்க்திருக்கிறுமார் காம் அம் உணர்க்திருக்கிறுமார் காம் தன்றையில்ப் என்ற அறிக்கிருக் கிறேமார் கமமைப் படைக்க கர்த்தர் சகல சப்பூரண ஆசீர்

ஏன் ? அவர் கம்மை வெறுமை மான பாத்திரமாக்கி தமத ஐக வரியத்தை வீளங்கச் செய்திறுர். கட்டில் பலத்த கிரீமை ஆரம்டூக கும் கமத் தேன்கியை ஆவர் கிறர் கமத் தேன்கியை அவர் பங்கிட்டுக் கொடுத்துவிடவில், தேனுல் நமத் குறையில் அவ ரத் நீண்வும், பவவீனத்துவ் ரத நீன்வும், பலவீனத்தால் அவரடையை பலழும், அறிவீனத் தில்அவரடைபெஞரனரும் அளித்த அவரைச்சார்க்குபிறைத்த வாறச் செய்கிரூர். கிறிஸ்து மேக்கு முன்மாதிரோம் இருக்கிரூர். ஆகையால் ரீங்கா இணப்புள்ள வர்களாய் உங்கள் ஆக்தமாக் களில் சோர்க்கு போசாதபடிக்குத் கமக்க அரோ தமக்கு விரோதமாய்ப் பாகி களால் செய்யப்பட்ட இவ்கித மான வியரீதங்களேச் சகித்த மான விபரீதங்களேச் சநித்த அவரையே மீல்வத்தக் கொன் நூங்கள், ஆகிவ சோர்வு வரும் போது காம் அவரைப்பற்றிப் பிடித்தக்கொள்கோமர் அவருர ் என் கருபை உனக்குப் போ தம; உன் பலவீனத்தில் என்பவர் பரணாகப் கண் பலவினத்தில் என்பவன் பூரணமாய் விளங்கும்" என் குழூர் இகோஞர் இக்கப்படைக்கு சோர்த்த போவார்கன், வாவிப ரும் இடற்பிழுவார்கள், கர்க்க ருக்குக் கரதங்குக்குவர்களேர் புதுப் பெலன் அடைக்கு கழு கள் ப்போலச் செட்டைகள் கள் ப்போலச் செட்டைகள் அடித்து எழும்புவார்கள்; அவர் கன் ஓடிறதும் இன்ப்படையார் கள், கடந்த ஆம் சேசர்க் த போகார்கள், 'கற்கா லத்தில் ஆவித்திய சேர்வு சடைகளில் இக்கடைரிக்காலத்தில் எ ஸ் கு ம் ஆவியீன் அமைசவர்த்து இந்பத இவை கர்த்தி இக்காலத்தில் மிர்க பவத்த காரியத்தை டேத்தவரர். அறப்பு மீதுதி செய்தமாட்களோர் கொளுதும், ஆதையால் சேரர் anger to the second company and the second control of the second c

மெழிப் பற்றும் மொழி வெறியும்

மொழிப்பற்று ஒரு இனத் தேன் உயிர்காடி. இனத்திக் ஏற்ற மும், தாழ்வும் அலிலினத்த மக்கள் தமத மொழிரின் மீத மும், தாழவும் அவனைத்து மக்கன் தமது மொழிசின் மீத செண்ணிஞ்ன பற்றுவ், பக்தியால் பாசத்தால் கிர்ணயிக்கப்படுகின் நன மோழி அழிய இமைழிக்கு புகும், இது வரசாற்ற கிபுணர் கள் கண்ட மூடிபு . " இது என் சொக்த காழ என்று ஒரு மூறை யாவது செஞ்சம் கிமிக்த கூறுக வன் சுயிகாடன் கொர்பணைகை வள் உரிரடன் இரப்பனைறை அம் நடைப் பிணமோரவன் '' என்றுர் ஓர் ஆள்வப் புலவர் மணி. '' கமிழக்கு அழகிகள் நா பேர். அந்த இன்பக் தமிழ் எவ் கள் உரிருக்கு கேர்'' என்றுர் கள் உடிறுக்க குர என்றி புதவையீற் பீறக்க ஒரு புரட் சிக்கல் " தமிழ்த்தும் அரிவண் மூல் விற்றிருப்பாள்; தழிழகம் தன்னரசு பெறும்; தமிழர் உல இல் தண்மாயகிச்லைய அடைவர்" என்று ஆனர்தக்கனவுகண்டார் சொல்லின் செல்வர். இவைக செல்லாம் மொழிப்பற்றை எடுக் தக் கூறுவன. இப்பெரிபார்களின் வார்த்கைகளில் பிறமொழிசளில் பிறமோழி எளில் வைர்த்தைகளில் பிறப்பா நடுகளில் வேறப்போ குழ்ப்போ துவேஷ மோ கிடையா, தம இனம் வாழ வேண்டும், தம் மொழி உவதில் முதன்மை பெறவேண்டும் என் பத் தரன் அவர்கள் இலட்சியம். இத்தேர்தமான மொழி ப் புறறு காட்டுக்கு மன்மையானது அதன் வளர்ச்சிக்கு இன்னியாளையா இன் றிபமைபா

இன்றிபமையா அரசாயல் தது. பிற மொழிகளின் மித வெறுப் பை ஏற்படுக்காது, பிறமொழி களின் மித அன்பை ஏற்படுக் தம் தேதேரக் தமிஃநாசை உலகமெலாம் பரவும் வகை செய் தல் வேண்டும் என்ற பாரதி "வக்கே மாதரம் என்போம்— கெக் மாதரம் என்போம்— கெக் மானியக் காறை வணுக் இந்த மானிலத் தாபை வணங் குதம் என்போம்' என்றுர். தமிழ் மொழிபின் வளர்ச்சிக்கே தன்னே மெரழிபின் வளர்ச்சிக்கே தன்னே அரப்பணித்து வீட்ட தவத்திரு. தனிசாயக அடிகள் பதின்த்து மொழிகளே ஆர்வழடன் கற்ற தை அறிகோம். இப்படியான உடன்பாட்டு சோக்கிஞிலதான் இன்று தமிழர் வாழும் தேசவ் களிலெல்லாம் தமிழ்மொழி ஏற்ற மும் பொலிவும் பெற்று வரு கிறது. தமிழகத்தில் தமிழரக கிறது. உமிழகத்தில் தமிழரக கிறது. மக்கயானிலும், இவற்கையிலும், சின்கப்பூரிலும் தமிழ் மக்களிடையே புத்தார்வம் மொக்கிப் போலிக்குறது. இவை தம்ழ மகனிடைய புத்தராவம் பொல்கிப் பொலிக்க றது. இவை உண்மையான தமிழ் அன்பினுல் ஏற்பட்ட கல்ல வினேவுகள்; சொல்லின் செல்வர் சேதப் சின்னே தமிழ்த் தென்றல் வி.க., பாடி தாசன் போன்ற பெரியார்களின அயராத உழைப்பிருல் ஏற்பட்ட சிறப்பக்கள்.

இன்ற தமிழ் அன்பு கட்டுக் இன்று தமிழ் அன்பு கட்டுக் கோப்பையும் தனக்கே இயல் பான அடக்கத்தையும் கடந்த வெற்யாக மாறி வரு வதைக் காண்கிறும். சென்ற சிவ தனக் கனாக தென் இந்திபாவில் கடைபெற்று வரும் சப்பவக்கள் இதற்குச் சான்று பகுருண்றன. தமிழ்மொழிக்குப் பெருமை தேட கட்டப்பட்ட ஆண்த்தவக தமி முராராம்சிய மகரகாடு சின இறே தாராம்சிய மகரகாடு சின இறை தமிழ் வெறிபர்களினுல் சிறப் பிழந்ததென இந்திபாவிலிருந்த இறப்பிய பிரதிரிக்கள் கூறிகார். துருமாப பரதுதுகள் கறகு. மொழிகள் வேறுப்பவர்கள் மொழிகள் வேறுப்பவர்கள் கெறுயுகள் செலுப்போர் சீறி மெழுத்த அதன் வாபன் பெறச் Butterart செப்தனர், பேச்சாளர் உண்டை பைக் கூறிபதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய சிவக்குள்ளர் ஞர். இருபதாம் நூற்றுண்டிலே விஞ்ஞானக் கண்ணெட்டத்துடன் தமிழ் இவக்கியக்கள்த் தருவீ ஆராய்க்கு அரிய உண்மைகளே மெளிபீட்டவர் அபையாபரிப் பின்ள என்னும் மேறைகுமாவர். "பேராசிரிடார் வையாபரிப்பின்ளா பிள்ள என்னும் மேறையாயா. "பேராசியிய் வையாபுரிப்பிள்ள பின கத்தநாக்கோ மாற்ற பல அறிஞர் சேசிக்கு 25 வரடம் அற்குர் சாந்த ஃப் வநடம் உறைந்தாலும் முடியாது'' என் ருர் இவ் இவுள். இதன்சை சேட்டு வெதண்டெழுந்தனர் சடைபோர். பேரிபவர் மன்னிப் சபைபோர். பேரிபவர் மன்னிப் புக்கோர்ஞர். சபைபோர் தமிழ் அனின்க்கு ஒரு பெரிய சோவை செப்தவீட்டதாக இம்மாந்தனர். உண்மையைக் கூறுபவர்குத்த இக்கியாஞ்சு தமிழ் ஆராய்ச் ரிக்க இடமேறர் தமிழ் உலக சுக்க இடம் நர் தமழ் உலக மெல்லாம் பரவும் வகை செய் வது தான் எப்படி? தமிழ்ப் பேசாத 37 காடுகள்ச் சேர்ந்த பேசாத 38 கடிய அவைபிலே தமிழிற்றுள் விஷயம்கள் கடை பேற வேண்டு என இன்னும்

கிலர் குழுதினர். கூற்றக்கள் அறிபாமைபினுல் ஏற்.டுபடை ஒடுங்கிய மனப் பான்மையின் சின்னங்கள். இந்தக் கு று நி ய கண்ணேட்டத்தைக் கண்டு கமில் சுல 9ல் உட்படட் BEULL பல பிறகாட்டறிஞர்கள் பல பறாட்ட நாஞாகன கலிய னர். இனி உண்மையானி தமிழ் ஆராய்ச்சியை இந்நியாவில் எநிர் பார்க்க முடியாது. பிற நாடுகளிற் ருன் அதின எநிர்பார்க்கலாம் என சோகத்துடன் கூறிஞர்கள்.

தமிழ் வெறி மகாகாட்டுடன் தம்மு இன்ற இக்கி அழிப்பு இடக்கத்தில் அதற்கு இடம் இடக்கத்தில் அதற்கு இடம் இடைக்தது. மதராசினிருக்து விசாக பட்டினத்திற்தும், பங்க ளுநக்கும் வெறி பரபிபது. அங்கு உடைபெற்ற சம்பவங்கள் அவது உடைபோற்ற சம்பவவ்வை பைத்த வெருடங்களுக்கு மூன்னர் ஈழுத்தில் கடைபெற்ற சம்பவங் கண் ஞரபகப்பரித்தின. பண்களி நூம், ரபில்களிறும், கார்களி ஜும் தும், ரப்லகளிலும், காரக்கிலும் எங்கும் காணப்பட்ட இந்தி எழுத்துக்கின் அழித்துத் திரா கிட மொழி எழுத்துக்கின் எழு தினர். இந்தி சினிமாப் படங்கின் காட்டக்கடாதென ஆர்ப்பாட்டம் செய்தனர். பொலிசாருக்குக் குண் டெறிக்து காயம் உண்டாக்கினர். இவை உண்மையான மொழிப் பற்றினுல் ஏற்படுபவையல்ல. சடுதியாக

தப்பட்ட உணர் ச்சியால் வக்க ச்சியால் வக்க வை. பிறிவாழி வெறப்பே இதற்த ஆணிவேர். எனவே இத உடன்பாட்டு கோக்கல்ல. எதிர் மறைக் கொள்மக. எதிர்மறை பில் எழுக்க உணர்ச்சி எத்தின காளுக்கு கீடிக்கும்? எதிர்க்க ஒன்றுமில்லாத போழ்து தானுகச் செத்துமடியுமன்றே?

தமிழ்ப் பீக்த மாணவர்க ஞடன் கீன்ற பிடவீல்ல். மாண வர்களின் அட்டகாசத்தை அடக்கி, சீர்ய ஆட்சியை காட்டில் ஏற் படுத்த வேண்டிய அரசினர். படுத்த வேண்டிய அரசினர், மானவ இபக்கத்திற்குக் துபம் போடுவகைக் கண்ற காணுகி நேம். கல்ல ஆட்சியின் சிறப்கள் எனப் பெயிரடுக்க கழகத்கார் ஹிட்டுவைய் பாடக் திட்டத்தி னின்ற அகற்றியதும், பின்னர் முப்புகாண்டுப் போர் வெற்றி அளித்ததென்ற கூறிக்காண்ட தம் என்னவோபோவ இநக் கிறது. ஆட்சிரைழிக் திருக்க மிசாதா வந்தின்றும் இப்படி யான கூற்று ஒரு நாட்டின தலேவரிடமிருந்த வரக்கூடாத்து தன்வாடபிருந்து வரக்கடாதது. கழகத்தாரை தமிழ் மொழிபின் காவவராக் கருது ஆட்டுபிடத் தவு அமர்த்தனர் தமிழ் மக்கன். ஆட்டுபிடத்தில் அமர்க்க பின் இம் ஆபத்தான அறிச்சைகள் விற்பது அமைச்சருக்கு ஆகாக காக குரிற்பேல் துடு ஆபக்கான அறிச்சைகள் விச்சத அமைச்சந்த்த ஆகாத தே. தமிழ்சிவற் கட்டுப்படுத்தப் படாவிட்டால் அத கழுதத்தாருக் குப் பலத்துச்குப்பதில் பலவீனத் தைப்ப ஏற்படுக்கும்.

கோமஸ் பெரின் போன் மொழிகள்

அமெரிக்கக் காலவிகளின் விற்கில தேரிவக்கை அனையறக்கும் சொற்க தி வக்கை அன்ன பறக்கும் சொர்க னால் நீட்டிக் காட்டிப் புரட்நிக்கு மக்களின் தசிரை வக் நிரட்டிய தோவன் பெர்ன் 1737 இல் இவ்ற வரக்தில் நேர்தவர். அமெரிக்க விற தல் இயக்கத்தில் சோக்த பாருபட்ட இயர் 1800 இல் காலமாளுர்.]

- ் பிரபுவும், பிச்சைக்காரனும் பெரும்பாலும் ஓரே குடும்பத் தவர்களாகவே இருக்கிருர்கள்.
- திப கொள்கை எப்போதும் திப வழிசுளாலும் திப மனிகர் சுளாலும் கடைப் பிடிச்சுப் படும்றது.
- O அழுக்கத்தைக்காப்பது எளிது. பெறுவது அரிது.
- ் முட்டாள் ஆசாமல் போக்கிரி யாவது முடியாது.
- சுது இருத்தில் கலன் கண் அடைய என் ஹு இவரர், அதுவ் ஆதுரிப்பதால் வரும் கண்ப்பைபும் ஆண் மங்கவும் போவ் தரவ்க்க் கொள்ளை வேண்றும்.
- ் தென்னுடைய உரிமைக்கு அரணை செய்ய விரும்√விகான் தன் எதிரிமையும் அடைக்கு முறைக்கு இரையாகாதுபடி. காக்க வேண்டும்.
- ் மலிவாக்கிடைப்பதை அற்ப மாகிவ மநிக்கிரும். ஒல் வோன்றுக்கும் அதனதன். அநனமதானமுதிப்பாகின்றது.

The morning Star

2ND FEBRUARY, 1968.

THE TWENTIETH ANNIVERSARY OF INDEPENDENCE

The twentieth anniversary of Ceylon's Independence, which falls on the 4th inst, should normally be celebrated with great rejoicing throughout the country. But will it be? Reports indicate that it will not be. This situation has been created, in our opinion, not because the people are prepared to follow the direct-celebrations "will be on a moderate scale this year in keeping with the polidy of the Government to observe austerity as far as possible", If this is the sole reason behind the lack of enthusiasm of most people, it would be landable. But this lack is due more to other reasons, and the Government and the Prime Minister would do well to take full note of them and the permit themselves to live in their own paradise by ignoring them.

their own paradise by ignoring them.

First, the people are in no mood for celebrations because of the very paralysing difficulties they are experiencing in their daily lives. Devaluation has increased tremendously the hardships they already had been subject to earlier. They are compelled to spend enormously for their essentials like food and clothing. The unimaginative, and almost callously indifferent, manner in which the Government has been tackling the question of the ever-rising cost of living his created resentment against it throughout the land. The people cannot understand why the Government has allowed black—marketeering to thrive even in essential foodstuffs. It appears to be pathetic and helpless to stop it. Off ration rice is beyond the capacity of the average man to buy. Milk foods and subsidiary foodstuffs, so difficult to find at controlled rates, are freely and abundantly available at exhorbitant prices in the blackmarket. The arrangements the Government has made for their distribution have been so weefully inadequate that, if it were not for the fact that the mass of people are reduced to untoll saffering, they would exclaim with the French with and writer, Nicholas Chamfort, "If it were not for the government, we should have nothing to laugh at in France".

Becondly, in spite of the fact that the National Government has succeeded, to some degree, in restoring national unity and in meeting the justifiable demands of micorities, which had suffered discrimination, humiliation and oppression under its predecessors, the Governments of the late Mr. Bandaranaike, Mrs. Bandaranaike, Mrs. Bandaranaike and the Coalition, the minorities still nurse_a feeling of frustration and resentment. For this atste of affairs the leaders of the Government must hold themselves responsible. They, specially the Prime Minister, have not shown the courage of their convictions to stand for the right and justice to all sections of the people, irrespective of religious or racial affiliations. A classic example of their lack of courage is found in their failure to mete justice to the private non fee-levying schools. What many of them proclaimed so loudly and so unambignously as their firm conviction in the matter of affording these schools some financial aid, they have failed to translate into concrete action. Repeated promises merely are not enough. This is not only a question of helping a few schools to render their service properly, but more important, one of dealing fairly by a religious minority, the Christians. The statement issued recently by Cardinal Cooray of the Roman Catholic Church reveals the just reseatment felt in this matter by his people.

Then, sgain, large numbers of the Tamils themselves continue to feel that they are regarded here in the land of their birth only as second class citizens. The Government cannot brush aside coolly the decision of the Ceylon Tamil Freedom Move-

ent to observe the Independence Day as a day of mourning as due to the aberrations of one individual, its leader Mr. C. Sunpeople are in this Movement. Moreover, even the Youth Leagueres of the Federal Party, though their representatives are a part of the National Government, are bent on a Astional Government, are beat on a similar observance of the Day. The mere selection of Trincomalee, in a traditionally Tamil area, as the venue for the Government's official celebration of the Indepenas the venue for the Government's efficial celebration of the Independence Day this year has not been sufficiently strong to deflect these sections from their decision. We are, however, glad, in this connection, that Mr. Suntharalingum has shown great wisdom in appealing to the Tamils in Trincomalee Town to be restrained in their observance of the day as one of mourning by refraining from giving any occasion to the police or to the military to 'beat them up or injure them', from langing black flags in public places, and from intulerring with Tamil officials or the Sinhalese people taking part in the celebrations.

EVANGELISM IN THAILAND

Sunday, the 4th of February, will be observed in the churches of the Jaffaa Diocese of the Church of South India as Foreign Missions' Sunday, It is meant to remind us of the missionary work carried on by the Church of South India in Thailand, (formerly known as Siam),

When the Church of South When the Church of South India came into being, it realised that carrying on missionary work ontside her own borders was essential for its own life. This is a principle now recognised by all churches throughout the world.

It was because the Western churches realised this that the Gospel came here. About a hundred and fifty years ago missionaries from America and England came to India and Ceylon and preached the Gospelhere. Those missionaries had a burning love for Christ and it was this love which sustained them in all their difficulties. Only about a year ago we celebrated the 150th Anniversary of their coming. But the Missionary Movement infused new life into the Western Churches themselves.

The first missionaries sent out by the Chbrch of South India worked in Papua, in New Guinea, off the coast of Australia. They were the Rev. and Mrs. Satya Joseph When Mr. Satya Joseph Gied, the Australian Government forbade the presence of further non-white missionaries in the Island. The Church of South India had, therefore, to find another field and the one chosen was Thailand.

In 1958 the Ray, and Mrs. Paul Manickam of the Tinnevely Diocese were sent as our missionaries. They have been working there now for ten years. Mrs. Manickam teaches in the Seminary and they have, in addition, work among the lepers and do evangelistic and Church work.

The financial responsibility for supporting this work lies on the Diocese of the Church of South India, Each Diocese is responsible for an allotted amount to be paid yearly. The Jaffan Diocese is responsible for Rs. 1250 f-. It is the bounder duty of every member and every Church belonging to the Church Church belonging to the Church Rev. and Mrs. Faul Manickam and their work and to support it financially. I sincerely hope that every Church and individual will get interested in it and help to carry it forward, so that the name of Jesus Christ may be glorified.

M. KULANDRAN,
Convener, Foreign Missions
Committee,

THE SECOND INTERNATIONAL CONFERENCE - SEMINAR OF TAMIL STUDIES

BY A. SHANMUGATHASAN, (Lee ur it, Collegiate Department, Juffan College)

The Lamil Laguage, which was once considered to be spoken by the people of the region consisting of Thiravengadam as the Northern boundary, Kasyakumari as the Southern boundary, Kasyakumari as the Southern boundary, and two sees on the other two sides, has now become an international language spokeen by Americans, Russians, Czeks, Swiss, Rumanians, etc. The Tamilians in the Conference hall were glad to hear Dr. R. E. Asher from the University of Edinburgh reading a report in Tamil. One of the gains of the International Tamil Conferences held in Malvysir and Madras was that it brought people talking different languages on the same platform as brothers and sisters belonging to one family. The glory and greatness of Tamil were expounded in the International language of English and Classical Tamil.

The International Association of Tamil Research, (L.A. T. R.) was founded in 1964 after the 26th International Congress of Orientalists held in New Delhi, which was attended by Prof. K. Kanapathi Pillai from Ceylon. Some scholars from 15 countries attended the inaugural meeting and the office-bearers included eminent people like Prof. Jean Filliozit from France, Prof. Thomas Burrow from U. K., Prof. Marray B. Emencan, Prof. F. B. J. Kutper, Dr. Karnil Zyelebil, Prof. T. P. Meevakshi Sundaram, Prof. M. Varadarajin, Prof. Rev. Tr. Xavier S. Inaninayagam etc. The first concrete development of the International Association of Tamil Research was to convene the first International Conference – Seminar of Tamil Studies and Research in Kuala Lumpur in April. 1765. The Rev. Xavier Thaninayagam was responsible for making this Conference a success. At this Conference, the then Chief Minister of Madras, Mr. Bhakthavatsalam, who was leading the Official Delegation from India, invited the Conference to be held in Madras in 1963.

Delegation from India, invited the Conference to be held in Madras in 1963.

The Convenor of the S cond International Conference for Tamil Studies, Mr. Subbaiah (an eminent Dravidiologist), with the assistance of Mr. V. S. Taijagarajamudaliyar and the Government of Madras, started making elaborate plans to mike this Conference a grand one. No doubt it turned out to be grand except for the unnecessary intrasion of politicians of the raling party in Madras. Messers Subbaiah, Thiyagarajamudaliyar and the Hon'bie Mr. Natuncheliyan, the Minister for Education, were keen that this Conference should be purely academic and to entertain Tamil research rather than become public meetings of the politicians Unfortunately there was a rival force working within the Organising Committee which succeeded in having a separate Tamil Conference in the Island Grounds, while the actual Second International Conference committee which succeeded in the Madras University Centenary Auditorium. A wide publicity was given in the Indian and Ceylon Press for the former, which had nothing to do with the International Conference at all. However, I should say that Madras City was in festive mood from the 1st to the 10th of January, 1988. A grand pageant was organised on the 3rd January evening which portrayed the political, economical, social, cultural and literary history of the Tamils The writer of this article, who himself attended it from Ceylon, will use the word Conference' to refer only that which was held in the Madras University Cautenary Auditorium.

Delegates from different lands estred coming from the 29th of December. 1967. The Housthellit.

pus of the University of Madras, located by the side of the Marina Beach.

Marina Beach.

This Conference was orgasized with a two-fold purpose; first, to bring together scholars interested in various fields of Tamil studies and enable them to exchange information through research papers and discussion, on their respective fields; second, to enable Universities and other to eachle Universities and other sently interested in Tamil studies, to assess first hand through their own observers the value and scope of Tamil studies for possible inclusion in their own University programmes, With these objectives in mind the Conference week began on the 4th morning.

The general procedure adopt-

The general procedure adopted during the Conference week was to devote the mornings to Plenary Sessions at which leading scholars presented papers on some broad aspects of Tamil stadies. The afternoons were devoted to the presentation and discussion of shorter papers on the following fields: (i) Linguistic studies, (ii) Elucation and Library Science studies, (ii) Elucation and Library Science studies, (ii) Sociological studies, (v) Art and Archaeology, (vi) Sociological Studies, (viii) Comparative studies The morning sessions were held in the Auditorium attended by all delegates and observers. But the evening group sessions were held in various rooms and halls of the University buildings. Thus carnest students of Tamil Research were unable to attend all the group sessions.

At the Plenary Session on the 4th January Fr. Thaninaya. As the Plenary Session on the 4th January Fr. Thaninaya. The Managam was the Chairman and Prof. Jean Filliozt, the President of the I. A. T. R., and Dr. K. K. Pillay presented papers. Prof. Filliozt read his paper on "Archaeology and Tamil studies". He said that there is immense material at the disposal of the scholars who want to study Tamiland and the Tamilians through archaeology and through all the different sources completing and explaining the archaeological ones. He illustrated his statement with many evidences, Dr. K. K. Fillsy spoke on "Laudmarks in the History of Tamiland". At the beginning of his paper he referred to the discoveries at Adiohanallar and in Gerar in Palestine, He continued "These remarkable discoveries suggest that either the Tamils might have emigrated from Western Asia into South India, or that batcles of early Tamils might have gone thither, probably for purposes of trade and settled down there. Since Muruga worship has cootinued through ages in South India and not in Palestine, the latter hypothesis seems more acceptable". Forty-five minutes were siloted for each paper and three minutes for every speaker at the end of a paper to comment and discussed. Since many papers were submitted in the vening sessions, I am not able to comment on them in this short article.

On Friday morning January 5. the I. A. T. R. President,

On Friday morning January
5 the I. A. T. R. President,
Prof. Jean Filliozat, occupied the
chair. Di. H. D. Sankaliya, who
presented a paper on "The
Beginning of Civilization in South
India", was unable to attend
the Conference. His paper was
read by Dr. Sarkar. There
was no discussion on that paper.
Dr. T. V. Mahallegam read his
paper on the "Art and Architecture in Tamiland".

that Madras City was in festive mood from the 1st to the 10th of January, 1988. A grand pageant was organised on the 3rd January evening which portrayed the political, economical, social, cultural and literary history of the Tamils The writer of this article, who himself attended it from Ceylon, will use the word Conference' to refer only that which was held in the Madras Curiversity Centenary Auditorium.

Delegates from different lands started coming from the 29th of December, 1997. The Hospitality Committee of the Conference, manned by leading industrialists of the Madras city, had made elaborate arrangements for the comfort of the foreign delegates and observers. At 6-30 p. m., 3rd January, etc. At 6-30 p. m., 3rd

UNION WITH THE ROMAN CATHOLIC CHURCH

By the Rev. Dr. James S. Mather.

By the Rev. Dr. James S. Mather.

One of the most inspiring and memorable Services I have attended in my whole ministry, now extending over fifty years, was the "Joint Service of Prayer for Church Unity", held in St. Lucia's Cathedral. Kotahean, on 25th January, 1985, during Christian Unity Week. The Service was arranged by the National Commission for Ecumenism, and Commission for Ecumenism, and conducted by His Eminence Thomas Cardinal Cooray, Head of the Roman Catholic Charch in Ceylor, assisted by the Bishop of Colombo, the Rt. Rev. Harold De Soysa, the Rev. P. B. Hajasingam, (Methodist), the Rev. Dr. W. G. Wickremanique, (Baptist), and the Rev Ruvanel Weinman (Presbyterian). The Cathedral was fall with members of all Christian Denominations, and, in reality, the presence of God Almighty was keenly felt by all who were there.

For more than forty years, we have been praying for Church Union in Ceylon, and many of our leaders have toiled hard, seeking to bring together the several Denominations belonging to the Protestant group. BUI it seems God wants to give us a much larger union, much more than we had prayed and toiled for, even as He often does, giving to man, as St. Paul said, "exceeding abundantly above all that we ask or think", (Ephesians 3:20). This is, of course, God's way, "God moves in a mysterious way, His wonders to perform". You know, on one occasion, mothers took their children to Jesus to be "touched" by Him. But the Bible says, He gave them much more, see St. Mark's Gospel 10:13-16. God is so great in His love and merey!

After the Service, Archbishop Cooray had a "social" at his residence, for all Ministers who attended the Service, when we had an opportunity to exchange greetings and views. There was such cordinity, oneness of purpose, and a deep sense of our common task and problems, that we felt as it our Union with the Roman Catholic Church had almost come.

we felt as if our Union with the Roman Catholic Church had almost come.

Now, the main purpose of my writing about this "Joint Service of Prayer for Church Unity" is this; in the present situation in Ceylon, one United Church being an argent and pressing need, should we not give very serious consideration to the question of all Churches in Ceylon uniting, on the principle of "Unity in diversity, not unity of uniformity"? This is something I put forward about thirty years ago, but it was not accepted then. Perhaps, the Union of all Protestant Denominations would have been achieved long ago in Ceylon, had we proceeded on the basis of this principle. But I appreciate that those who did not accept it then did so because they were moved by a high purpose to have a much closer union.

Let me state the following, to helm we realest that the latter that the state the following, to helm we realest the control of the

Let me state the following, to help my readers to understand what I have in mind, or get a glimpse of the vision that is before me:-

(1) Nature of the Union; Federal; the name of the United Church: Church of Christ in Lanka (Roman Catholic Branch), Church of Christ in Lanka (Methodist Branch) etc.

(2) Object: "Not to I ministered unto, but to minister.

(3) Each branch of the united one Church will carry on,

continued to explain his findings eloquently with slides and charts,

continued to explain his findings elequently with sides and charts.

On Sunday, the 7th, the organizers made arrangements for the delegates and observers to visit the temples of Mamalia-param. In this context, I should like to refer to the Cultural Programme arranged for the delegates. Arrangements were made to provide entertainments—music, dance, dr.ms. dance drama, etc. in the venings before dinner at the University Auditorium as well as at Rojah Annamalai Manram, A number of leading citizens of Tamiland played host at lanch and dinner for the delegates, Dumer hosts also provided entertainments after dinner at their residences.

(Ta be continued)

(To be continued)

with its present Church machinery, the Aughans with their Diosesan Council; Mathodists with their Synod etc. But they may make their own changes as the most offer, the Union, as they may accide. The proposed Organic Union of the Churches is primarily, at the top There will be one Church Assembly. consisting of ropresentatives of the Branches of the one Church assembly will deal with general policy, joint work, put emphasis on the Church's primarily, at the top Church's primarily, at the Evangelism, it will speak "in the name of Jesus", to the country on public questions as the need arose; it, may make "recommendations" to the Branches of the Church, may make "recommended to do workers may be "recommended of "Church Union, on the basis of "Guity of Uniformity," the actioning.

(4) If we negatisted for Church Union, on the basis of "Guity of Uniformity," the negotiations will take many years, may be more than fifty, but there is urgent need for Church Union today. Besides, it is impossible for us to think slike, on all subjects. Even now in our several Churches, we do not have uniform beliefs in all things. We all believe that Jesns Christ is our Sviour and Lord, and "the Light of the World," "as He taught, Is not this belief enough to bind us all together?

(5) The proposed Unior on the basis of Unity in Diversity has two great advantages: 'ab it will be ready to use as a good instrument for joint action, almost immediately. (b) it may lead to larger Union, when we have worked together for some time in the way surgested above. There is already mutual recognition of the Ministries, on a small scale; and it will gradually grow and increase when we get to know one another better, as we are bound to do, in sad through joint-work, and corporate prayer.

Finally, a divided Church discredits her own beliefs and what she preaches. A divided Church has within her poissnons germs, ranning in her blood at-ram, which deviatilisa her

Church has within her poisnons germs, running in her blood atram, which devitalise her and make her 'witness' barren and make her 'witness' barren and nufmittall. After political independence came to Ceyton, the Church has suffered some severa losses, dua to disunity in the Church, Only union of all Christians in Ceylon and the speedy establishment of a United Church, on the basis of 'Unity in diversity, will save her from further losses, and equip her to become a powerful instrument to baild a great nation, to which all of us will be proud to belong.

RELIGIOUS TOLERANCE DRAFTS

RELIGIOUS TOLERANCE DRAFTS

The U. N. debate on religious tolerance ended no a note of deep discord and admission of falters. For the part ments the Community of the countries, with sometimes generous supprt from countries with Moslem, Hindraped to rewrite with Moslem, Hindraped to rewrite with Moslem, Hindraped to rewrite the countries of the convention of the series of the convention of the fell north countries of the countries of the convention of the fell north countries of the convention of the fell north countries among others, would rather have no international instrument which would create domestic difficulties for them. The Garachien, Madran The Convention of the convention of the fell north convention of the fell north countries among others, would rather have no international instrument which would create domestic difficulties for them. The Garachien, Madran The Convention of the con The Guardien, Madran

IN MEMORIAM



IN EVER - LOVING MEMORY

of

JONATHAN PONNAMBALAM KANTHYAH

(Relited U. O. S.) Born: 9-2-1881

Died: 7-1-1964 ** Death doth bids, but not divided Thou art but on Christ's other side ".

Inserted by his loved ones 22 Kacheberi Nallur Road, Jaffon.

Printed and published for the Awerican Ceylon Mission by Mr. Abrahan Saravanamuthu Thambiratnam, residing at Manipay, at the American Ceylon Missis Press, Uduvil Road, Manipay, on Friday, 2nd February, 1968